



# THE CEYLON GOVERNMENT GAZETTE

No. 10,682 — FRIDAY, JUNE 11, 1954

(Published by Authority.)

## PART III — LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately.)

	PAGE		PAGE
<b>Land Settlement Notices —</b>		<b>Land Sales by the Settlement Officers —</b>	
Preliminary Notices . . . . .	885	Western Province . . . . .	—
Final Orders . . . . .	889	Central Province . . . . .	—
		Southern Province . . . . .	—
		Northern Province . . . . .	..
<b>Land Sales by the Government Agents —</b>		Eastern Province . . . . .	..
Western Province . . . . .	—	North-Western Province . . . . .	..
Central Province . . . . .	—	North-Central Province . . . . .	..
Southern Province . . . . .	—	Province of Uva . . . . .	..
Northern Province . . . . .	—	Province of Sabaragamuwa . . . . .	..
Eastern Province . . . . .	—		
North-Western Province . . . . .	—	Land Acquisition Notices . . . . .	897
North-Central Province . . . . .	—	Notices under the Land Development Ordinance . . . . .	..
Province of Uva . . . . .	—	Land Redemption Notices . . . . .	..
Province of Sabaragamuwa . . . . .	—	Miscellaneous Land Notices . . . . .	900
		Lands under Peasant Proprietor Scheme . . . . .	..

### Preliminary Notices

#### LAND SETTLEMENT ORDINANCE

##### Settlement Notice No. 2,982 (Matale)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 11th day of June, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 3rd day of April, 1954

B K ABBEYARATNE,  
Assistant Settlement Officer.

\*\*The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

#### SCHEDULE

The following lots situated in the village of Ihaladiggala in Kandapalla Korale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries —

North: Part of stream (the village limit of Makulgaswewa), the village limit of Makulgaswewa, part of stream (the village limit of Makulgaswewa), part of stream (the village limit of

Damana), the village limits of Damana and Pahaladiggala, part of Millagale Ela (the village limit of Pahaladiggala), the village limit of Pahaladiggala

East: The village limits of Pahaladiggala and Mawalapataha.

South: The village limit of Belyakanda, part of Batandu Ela (the village limit of Belyakanda), the village limit of Belyakanda.

West: The village limits of Kumbukgolla and Bulanewewa.

#### Block Survey Village Plan No 355

Lot No	Name of Land	Extent		
		A	R	P
1	—Stream (dry) (half area)	0	0	5
2	—Stream (dry)	0	0	11
3	—Stream (dry)	0	0	32
4	Gommattawekela (reservation along streams)	3	3	19
5	Pisaiwegewakanda, Gommattawekanda	33	0	22
6	—Stream (dry)	0	0	21
7	—Stream (dry) (half area)	..	0	23
8	—Stream (dry)	..	0	18
9	—Stream (dry)	..	0	9
10	—Stream (dry)	..	0	1
11	—Stream (dry)	..	0	5
12	Nagollekele (reservation along streams)	8	0	0
13	Nagollekele, Gommattawe Vihare (ruins contains an ancient dagoba)	1	3	35
14	—Footpath	0	0	5
15	Nagollekele (reservation along stream— Millagale Ela)	6	1	2
16	Millagale Ela (stream) (dry)	0	2	10
17	Teletiyagala	48	0	4
18	Welangollekele	2	0	22
19	Welangollehena, Wewettenhena	21	2	6
20	—Stream	0	1	39
21	Welangollehena, Wewettenhena (reservation along stream)	8	2	32
22	Wewettenhena, Welangollehena	13	1	24
23	—Footpath	0	0	38
24	Millagale Ela (stream) (dry) (half area)	0	0	37
25	Wewettenhena, Welangollehena (reservation along stream)	2	3	36

885—J. N. B. 36056-826 (8/54)



Lot No	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
3	Vilahelapitiyekumbura (reservation along stream)	5	2	35	69	Welagawayaychena (reservation along Colony road)	0	2	20
4	—Stream (dry)	1	0	29	70	Welagawayayewatta	0	1	25
5	Vilahelapitiyekumbura	26	0	19	71	Welagawayayewatta	0	1	23
6	—Road and Reservation	1	0	18	72	Welagawayaychena	0	2	5
7	—Branch Channel	0	2	2	73	Welagawayayewatta	0	0	37
8	Palugollayaya (reservation along channel)	0	2	10	74	Welagawayayewatta	0	1	12
9	Palugollayaya	10	1	28	75	Welagawayayewatta	0	2	28
10	Palugollayaya (reservation along colony road)	0	1	14	76	Karupayahena	0	3	24
10½	—Channel	0	0	0 2	77	Alutgederawatta	0	1	38
11	Kandabodahena (reservation along main channel)	5	3	30	78	Alutgederawatta (reservation below tank bund)	0	1	10
12	—Irrigation Channel	0	0	2	79	Welagawayayehena (reservation below tank bund)	0	1	11
12½	—Irrigation Channel	0	0	1	80	Welagawayayehena	0	0	12
13	Welagawahena (reservation along colony road)	0	3	33	81	Welagawayayehena	0	1	33
14	Welagawahena	4	3	36	82	Welagawahena (reservation along Colony road)	0	0	8
15	Kumbukgolle Ela, Debogama Ela (stream) (dry) (half area)	0	3	17	83	Welagawayayehena (reservation below tank bund)	0	0	22
16	Welagawahena (reservation along Kumbukgolle Ela and Debogama Ela)	5	1	8	84	Welagawayayewatta	1	2	27
17	Welagawahena	14	3	34	85	Welagawayayehena	0	1	10
18	—Road and reservation	1	1	5	86	Welagawayayewatta	0	3	21
19	—Main Channel	1	0	31	87	Welagawayayewatta	1	3	23
20	Welagawahena (reservation along main channel)	0	3	34	88	Welagawahena	15	3	8
21	Pattiyagawahena, Welagawahena (reservation along Debogama Ela)	1	2	37	89	Welagawahena (reservation along Colony road)	0	2	3
22	Debogama Ela (stream) (dry) (half area)	0	1	0	90	—Road	1	1	7
23	Waradamanyayekottuwa	2	1	35	91	—Road	3	3	1
24	—V C Road	0	1	24	92	Kumbukgolle Ela (stream) (dry)	0	3	1
25	Pattiyagawahena, Welagawahena	5	2	25	93	—Channel	1	3	12
26	Welagawahena	0	8	22	94	—Channel	2	1	26
27	Welagawahena	3	0	12	95	Vilalabelapitiyekumbura (reservation along road and main channel)	5	0	24
28	—Harrow Ela	0	0	8	96	Vilalabelapitiyekumbura	42	0	11
29	—Footpath	0	0	14	97	Kongahamulayayemukulana, Palugahawalamukulana (reservation along Hawanella Oya)	7	3	2
30	Bulanewewa Tank (tank and bund)	13	1	10	98	—Stream (dry)	0	1	21
31	Pattiyagawahena, Welagawahena	28	1	26	99	—Stream (dry)	0	1	5
32	Pattiyagawahenewewa	0	3	28	100	—Stream (dry)	0	0	14
33	—Road and reservation	1	0	37	101	—Irrigation Channel	0	0	27
34	Pattiyagawahena, Welagawahena	30	1	33	102	Wewetennehena (reservation along Channel)	2	3	21
35	—Road and reservation	0	1	17	103	—Road and reservation	1	0	7
36	Pattiyagawahena (reservation along P W D road)	0	3	28	104	Wewetennehena	27	0	14
37	—Stream (dry)	0	0	6	105	Wewetennehena (reservation along stream)	2	0	29
38	—Stream (dry) (half area)	0	0	7	106	—Stream (dry)	0	1	31
39	Kudalahena (reservation along stream)	5	1	6	107	Kandabodahena	64	2	15
40	—Stream (dry)	0	0	17	108	—Road and reservation	0	3	2
41	Kudalahena	27	1	32	109	Kandabodahena, Kuppangalayaya (reservation along Wewdahena Ela)	5	1	7
42	Kudalahena	0	3	37	110	Kumbukgolle Ela (stream) (dry)	0	2	21
43	Bodhrukkaramaya temple	0	2	23	111	Wewagawahena, Welagawahena	13	2	29
44	Bodhrukkaramaya temple (Ihalawela tank) (abandoned)	0	0	33	112	Palugollayayehena	3	1	34
45	Bogahamulayaya	0	0	38	113	—Reservation along Colony road	0	1	34
46	Bogahamulayaya (Ihalawela tank) (abandoned)	0	2	37	114	—Road and reservation (Colony road)	1	2	34
47	Bogahamulayayehena	0	0	16	115	Welagawahenawatta	0	2	19
48	Bogahamulayayehena (tank) (abandoned)	0	2	13	116	Welagawahena (reservation along road)	0	0	12
49	Bogahamulayayehena (Ihalawewa tank) (abandoned)	0	1	17	117	Welagawahenawatta	0	1	39
50	Bogahamulayayehena (part of tank) (abandoned) (reservation along Ambagahamulayaya Ela)	0	0	15	118	Welagawayayewatta	0	1	13
51	Ambagahamulayaya Ela (stream) (dry)	0	3	0	119	Welagawahena	35	3	15
52	Kudalahena (part of Ihalawewa tank) (abandoned) and (reservation along Ambagahamulayaya Ela)	0	3	4	120	—Road and reservation	1	0	38
53	Bogahamulayaya (reservation along road)	0	0	30	121	Welagawahena, Wewagawahena	41	3	19
54	Ambagahamulayaya (reservation along Ambagahamulayaya Ela)	1	2	9	122	Kuppangalayayehena, Karupayahena	0	3	5
55	Ambagahamulayaya	1	1	15	123	Welagawahena (Ihalawela tank) (abandoned)	2	1	35
56	Ambagahamulayaya Ela (stream) (dry)	0	0	27	124	Wewagawahena	5	2	6
57	Wewagawahena, Welagawahena (reservation along Colony road)	1	2	34	125	Wewagawahena	1	1	12
58	Pattiyagawahena (reservation along Colony road)	0	1	19	126	Wewagawahena (reservation along P W D road)	0	3	23
59	Pattiyagawahena	0	1	22	127	—P W D road	3	1	19
60	Pattiyagawahenawewa	1	0	17	128	Wewagawahena (reservation along P W D road)	0	3	2
61	Pattiyagawahena (reservation along Ambagahamulayaya Ela)	0	1	11	129	Kudalahena (reservation along Ambagahamulayaya Ela) (part of Ihalawela tank)	0	2	23
62	Ambagahamulayaya Ela (stream) (dry)	0	0	17	130	Kongahamulayayehena (part of Ihalawela tank)	0	1	34
62½	Pattiyagawahena (reservation along Colony road)	0	0	7	131	Kongahamulayayehena (Ihalawela tank) (abandoned)	0	2	32
63	Pattiyagawahena (reservation along Colony road)	0	0	18	132	Kongahamulayayehena (Ihalawela tank) (abandoned)	1	3	19
64	Karupayagehenyaya Wewagawahena	0	2	22	133	Bogahamulayayewatta (Ihalawewa tank) (abandoned)	0	2	16
65	Pattiyagawahena (reservation along V C road)	0	1	33	134	Bogahamulayayewatta	0	1	23
66	—V C road	0	1	24	135	Kongahamulayayewatta	0	1	18
67	Welagawayayehena (reservation along V C road)	0	2	3	136	Kongahamulayayewatta	8	2	31
68					137	Kudalahena (reservation along Ambagahamulayaya Ela) (stream) (dry)	9	2	14
					138	Kudalahena	1	2	27
					139	Bogahamulayayewatta (reservation along Ambagahamulayaya Ela)	0	1	20
					140				
					141				

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.			A.	R.	P.
142	Bogahamulayayewatta ...	6	3	10	9	—Stream (dry)	1	0	36
143	Bogahamulayayewatta . . .	0	3	19	10	—Footpath	0	0	1
144	Madugasgalayayehena . . .	1	3	12	11	Heennapitayaye Mukalana (reservation along stream)	8	2	13
145	—Rock . . .	2	1	12	12	Heennapitayaye Mukalana	19	2	36
146	—Footpath . . .	0	0	5	15	Heennapitayaye Mukalana	8	2	16
147	Kongahamulayayehena . . .	1	2	9	16	Heennapitayaya, Puhulhena	35	3	11
148	Kongahamulayayehena . . .	0	1	37	17	—Footpath	0	0	24
149	Kongahamulawatta . . .	1	0	32	18	Heennapitayaya, Puhulhena (reservation along Kiriwana Ela)	28	1	33
150	Kongahamulahena . . .	24	1	39	20	—Footpath	0	0	29
151	Tanahena (reservation along road) . .	0	0	20	21	Pathanapaulayaya, Heennapitayaya (reservation along Welapaula Ela)	13	3	30
152	Tanahenewatta . . .	0	1	10	22	Welapaula Ela (stream) (dry)	1	1	25
153	Tanahenewatta (reservation along stream)	0	1	2	23	—Footpath	0	0	5
154	Kongahamulahena, Himbutuwelgalahena (reservation along stream)	3	1	5	24	Pathanapaulayaya, Heennapitayaya (reservation along Welapaula Ela)	12	0	13
155	Wewdahene Ela, Kongahamula Ela (stream) (dry)	0	0	22	25	Pathanapaulayaya, Heennapitayaya (for Dewahuwa Scheme)	51	2	30
156	Himbutuwelgala (reservation along P. W. D. road)	0	0	11	26	—Road and reservation	4	0	22
157	Himbutuwelgalawatta . . .	1	0	3	27	Pathanapaulayaya (for Dewahuwa Scheme)	52	2	23
158	Himbutuwelgalahena . . .	17	1	39	28	—Road and reservation	0	0	28
	Total	625	0	11	29	—Road and reservation	0	3	39
	(Matale S O No 2—1954)				30	Pathanapaulayaya (for Dewahuwa Scheme)	37	2	34
					31	—Stream (dry)	0	1	14
					32	Pathanapaulayaya (reservation along stream)	2	3	22
					33	—Road and reservation	8	1	23
					34	Kuratiyawa . . .	1	2	1
					35	—Stream (dry)	0	0	24
					36	—Rock	0	2	34
					37	Kuratiyawa (for Dewahuwa scheme)	2	1	9
					38	—Cart track (V C) (for allotments in Dewahuwa Scheme)	1	0	3
					39	—Rock (for Dewahuwa Scheme)	0	2	26
					40	—Rock	0	2	10
					41	—Road and reservation	2	1	2
					42	Heennapitayaya (reservation along Welapaula Ela)	0	2	9
					43	—Rock (reservation along Welapaula Ela)	0	1	2
					44	Heennapitayaya (reserved for Civic Centre—Dewahuwa Scheme)	44	3	26
					45	—Rock (slab)	0	3	14
					46	—Rock (slab)	3	0	2
					47	—Footpath	0	1	13
					49	Weli Ela (stream)	0	0	36
					50	Wetakoluwawewa (tank bund)	18	1	27
					51	Bogahamulayaya, Pathanapaulayaya, Heennapitayaya, Puhulhena, Kahapatwalyaya, Hinukgalagawahena (part reserved for civic centre for Dewahuwa Scheme)	434	0	3
					52	Heennapitayaye Mukalana	1	2	24
					56	Mahamirishene Mukalana, Hinukgalagawa Mukalana	7	3	39
					57	Mahamirishene Mukalana	2	2	35
					58	Heennapitayaya	10	3	30
					59	—Rock	3	0	14
					60	Pimburugodahena (reservation along stream)	2	3	15
					61	Dikya, Heennapitayaya, Pimburugodahena, Pimburuyayehena, Bogahamulayayehena	66	3	35
					62	—Cart track	1	3	0
					63	Kahapatha Ela (stream) (dry)	0	1	5
					64	Heennapitayaya (reserved for civic centre under Dewahuwa Scheme)	0	1	1
					65	Heennapitayaya (reserved for civic centre under Dewahuwa Scheme)	0	1	14
					66	Heennapitayaya (reserved for civic centre under Dewahuwa Scheme)	0	1	13
					67	Heennapitayaya (reserved for civic centre under Dewahuwa Scheme)	0	1	37
					68	Heennapitayaya (reserved for civic centre under Dewahuwa Scheme)	0	1	29
					69	Heennapitayaya (reserved for civic centre)	0	3	13
					70	Kuatiyawa (reservation along stream)	4	0	3
					71	Kuatiyawa (for Dewahuwa Scheme)	53	2	30
					72	—Road and reservation	2	0	38
					73	Kuratiyawa (under Dewahuwa Scheme)	28	2	17
					74	Kuratiyawa (reservation along main channel)	0	1	11
					75	—Irrigation main channel	0	1	35
					76	—Road and reservation	1	0	35
					77	Kuatiyawa (for Dewahuwa Scheme)	1	3	13
					78	—Stream (dry)	0	0	7
					79	Kuratiyawa (reservation along stream, channel and road)	0	3	11
					80	Kuratiyawa (reservation along stream)	3	1	38
					81	—Stream (dry)	0	1	0
					82	Kuatiyawa (for Dewahuwa Scheme)	1	1	11
					83	Kuratiyawa (for Dewahuwa Scheme)	5	2	14
					84	—Road and reservation	1	1	24
					85	Kuatiyawa (for Dewahuwa Scheme)	37	2	27
					86	—Stream (dry)	0	3	7
					87	Kuratiyawa (reservation along stream)	5	1	39
					88	Heennapitayaya (reserved for civic centre)	0	1	23

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Notice No. 2,984 (Matale)

NOTICE is hereby given under section 4 of the Land Settlement Ordinance, that if no claim to any one of the lands specified in the schedule hereto or to any share of or interest in such land is made to the undersigned\*\* within a period of three months from the 11th day of June, 1954, such land will be declared under section 5 (1) of the aforesaid Ordinance to be the property of the Crown and will be dealt with on account of the Crown

Given at the Settlement Office, Colombo, this 3rd day of April, 1954

B K ABEYARATNE,  
Assistant Settlement Officer.

\*\* The words "Settlement Notice Claim" should be written clearly and visibly on the top left-hand corner of envelopes containing claims in pursuance of the above notice

Note—(a) Any other information regarding the said lands may be obtained from the Settlement Officer, and plans of them from the Surveyor-General

(b) A claim to a right of way over the said lands or any of them is a claim to an interest in the land or lands

(c) Lots that are not expressly mentioned in the schedule will not be dealt with under this notice, even if they are situated within the boundaries specified. No claim need therefore be made regarding any such lot.

## SCHEDULE

The following lots situated in the village of Wetakoluwewa in Kandapalla Kotale of the Matale North Division of the Matale District in the Central Province, all of which lots fall within the boundaries—

North The village limit of Narangawewa in North Central Province,

East The village limit of Teldinawewa in North Central Province, the village limit of Dandubendruppa, Stream (village limit of Dandubendruppa), the village limit of Dandubendruppa,

South The village limits of Kadadekawewa and Galwaduwigama, part of road from Galwaduwigama (the village limit of Galwaduwigama), part of road (lot 101) (the village limit of Rambawela), the village limit of Rambawela,

West The village limit of Pangala, the boundary of F T P 15 in North Central Province The village limit of Demata-gollegama in North Central Province

Block Survey Village Plan No 382

Lot No.	Name of Land	Extent		
		A.	R.	P.
1	Pathanapaulayaya (for Dewahuwa Scheme)	10	1	11
2	—Road and reservation	0	2	27
3	—Rock and forest	2	1	35
4	Heennapitayaya, Puhulhena, Pathanapaulayaya	30	0	29
5	—Stream (dry)	0	0	15
6	Kuawana Ela (stream) (dry)	2	1	35
7	Heennapitayaya, Puhulhena	25	3	32
8	Heennapitayayemukulana (reservation along stream)	5	3	9

Lot No.	Name of Land	Extent			Lot No.	Name of Land	Extent		
		A	R	P			A	R	P
89	Heennapitayaya (reserved for civic centre)	2	2	4	101	—V C road (half area)	0	0	29
90	Heennapitayaya (reserved for civic centre)	2	1	21	101½	—P W D road (half area)	0	0	12
91	Heennapitayaya (reserved for civic centre)	0	1	20	102	Heennapitayaya (part reserved for civic centre, Dewahuwa Scheme)	1	1	37
92	Heennapitayaya (reserved for civic centre)	1	3	37					
93	Heennapitayaya (for Dewahuwa Scheme)	34	0	26	103	Bogahamulayaya (reservation along stream)	2	1	20
94	Heennapitayaya	0	3	29	104	—Stream (dry)	0	0	25
95	Heennapitayaya	0	1	22	105	Bogahamulayaya	1	0	1
96	Heennapitayaya	1	1	11	106	—Stream (dry)	0	0	7
97	Heennapitayaya	1	0	27	107	Pimburugodahena (reservation along stream)	2	1	10
98	Heennapitayaya	0	1	18					
99	Heennapitayaya	1	3	8					
100	Heennapitayaya (reservation along road)	0	1	14			Total	1,184	3 22
100½	Heennapitayaya (reservation along P. W. D. road)	0	0	16					

(Matale S. O. No. 3—1954)

## Final Orders

### LAND SETTLEMENT ORDINANCE

#### Settlement Order No. 1,163 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Badalgama in the Nikawagampaha Korale of the Hiriya Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 9, 11 and 12 in village plan No. 3,016 (vide Settlement Notice No. 2,046):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this Second day of March, 1954.

R. V. JAYASURIYA,  
Assistant Settlement Officer.

### SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	0 1 9	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	5 1 12	—	5 (1)	The Crown	—	—	—	—
3	13	17 2 21	—	5 (1)	The Crown	—	—	—	—
3	14	0 3 2	—	5 (1)	The Crown	—	—	—	—
3	15	0 3 0	—	5 (1)	The Crown	—	—	—	—
3	16	5 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
3	17	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
3	18	0 1 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	19	0 0 8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	20	0 2 7	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	21	0 1 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	22	0 0 32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	23	3 1 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	24	0 2 9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	25	1 3 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	26	0 1 21	—	5 (1)	The Crown	—	—	—	—
3	27	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
3	28	1 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—
3	29	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
3	30	0 0 10	—	5 (1)	The Crown	—	—	—	—
3	31	20 3 23	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	0 0 4	—	5 (1)	The Crown	—	—	—	—
5	32	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
5	33	0 0 20	—	5 (1)	The Crown	—	—	—	—
5	34	24 1 26	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	3 1 18	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 2 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	—	10 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 5	—	5 (1)	The Crown	—	—	—	—

### LAND SETTLEMENT ORDINANCE

#### Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 8th day of April, 1954.

CHARLES ABAYASEKERA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Order No. 1,164 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,454 of May 26, 1939, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Galapitawewa in the Nikawagampaha Korale of the Hiriya Hatpattuwa of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 5, 6, 7, 8, 9, 10 and 11 in village plan No. 3,115 (vide Settlement Notice No. 2,008) :

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this thirtieth day of March, 1954

R. V. JAYASURIYA,  
Assistant Settlement Officer.

## SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No	Folio No
1	—	46 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
3	12	3 3 39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
3	13	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
3	14	12 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	2 2 7	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	2 3 27	—	5 (1)	The Crown	—	—	—	—
10	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 23rd day of April, 1954

CHARLES ARYASEKERA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Order No. 1,165 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,193 of January 17, 1936, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Pahalawatta in the Divigandaha Korale of the Hiriya Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 6, 7, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26 and 27 in block survey preliminary plan No. 2,846 (vide Settlement Notice No. 1,175) .

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance :

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this fourth day of March, 1954.

V P A. PERERA,  
Assistant Settlement Officer

## SCHEDULE

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No
1	—	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
2	—	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
3	28	4 1 16	—	5 (1)	The Crown	—	—	—	—
3	29	3 1 31	—	5 (1)	The Crown	—	—	—	—
4	—	2 2 2	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	0 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
7	30	3 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
7	31	1 3 14	—	5 (1)	The Crown	—	—	—	—
7	32	1 2 35	S 28,684	5 (4) (c)	Madurapperuma Arschige Subject to the performance of accused services	—	Kurunegala B 328.	3	—
7	33	0 2 20	—	5 (1)	The Crown	—	—	—	—
7	34	2 3 18	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
8	—	1 0 4	S 28,684	5 (4) (c)	Madurapperuma Arachchige Aron Singho of Taldena via Badulla, c/o C. Subramaniam, Government Surveyor, Taldena, Badulla	Subject to the performance of accustomed services	Kurunegala B	238	3
9	—	16 2 29	—	5 (1)	The Crown	—	—	—	—
11	35	9 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
11	36	3 2 17	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	37	0 3 4	S 28,693	5 (4) (c)	(1) Balawattala Patabendalage Menikhamy Nachchire, (2) Balawattala Patabendalage Nettihamy Nachchire, (3) Balawattala Patabendalage Welappu Naido and (4) Balawattala Patabendalage Heen Appu <i>alias</i> Menik Appu Naido, all of Galkandegama	Settled in undivided shares of one-fourth each, subject to the performance of accustomed services	Kurunegala B	328	4
11	38	0 2 0	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	0 0 38	S 28,685	5 (4) (c)	Balawattala Patabendalage Hittara-Naidelage Dingiri Naido of Pahalawatta	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	5
14	—	0 2 8	S 28,686	5 (4) (c)	Balawattala Patabendalage Hittara Naidelage Ran Etana <i>alias</i> Rangi Nachchire of Pahalawatta	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	6
15	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 14	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 0 26	S 28,687	5 (4) (c)	Balawattala Patabendalage Hittara-Naidelage Nadappu of Pahalawatta	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	7
18	—	0 0 32	S 28,685	5 (4) (c)	Balawattala Patabendalage Hittara-Naidelage Dingiri Naido of Pahalawatta	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	5
19	—	0 1 5	S 28,688	5 (4) (c)	Balawattala Patabendalage Punched Naido of Galkandegama	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	8
20	—	0 0 38	S 28,689	5 (4) (c)	(1) Balawattala Patabendalage Nettihamy Nachchire of Kandulowa and (2) Balawattala Patabendalage Heen Amma Nachchire of Dagama	Settled in undivided shares of one-half each, subject to the performance of accustomed services	Kurunegala B	328	9
21	—	0 0 6	—	5 (1)	The Crown	—	—	—	—
22	—	0 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 1 33	S 28,690	5 (4) (c)	Balawattala Patabendalage Hittara-Naidelage Sellappu Naido of Pahalawatta	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	10
24	—	1 0 19	—	5 (1)	The Crown	—	—	—	—
25	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
26	—	0 1 10	S 28,691	5 (4) (c)	Balawattala Patabendalage Hittaranaidelage Sellappu Naido of Pahalawatta	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	11
27	—	0 1 16	S 28,692	5 (4) (c)	Balawattala Patabendalage Hittara-Naidelage Ukku Nachchire of Timmagama	Subject to the performance of accustomed services	Kurunegala B	328	12

## LAND SETTLEMENT ORDINANCE

*Certificate*

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 8th day of April, 1954.

CHARLES ABEYASEKERA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Order No. 1,166 (Kurunegala)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the *Gazette* No. 8,769 of July 25, 1941, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Nettipolegama in the Magul Medagandahaye Korale East of the Wannu Hatpattu of the Kurunegala District in the North-Western Province and described as lots 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 23, 24 and 25 in village plan No. 3,151 (*Vide* Settlement Notice No. 2,374):

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance:

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this sixteenth day of March, 1954.

V. P. A. PERERA,  
Assistant Settlement Officer.

## SCHEDULE

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
1	—	A, B, P. 0 1 33..	—	5 (1)	The Crown	—	—	—	—
2	26	0 2 10 S	27,207.	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (2) below	—	Kurunegala E	236	217
<p>Note (1).—(1) Atapattumudiyanselage Ranhamige Kiribanda of Hidogama and (2) Atapattumudiyanselage Ranhamige Punchabanda of Warawewa in Mioyen Egoda Korale</p> <p>Note (2).—Settled in undivided shares of one-half each.</p>									
2	27	0 2 2..S	27,208..	5 (4) (c)	Atapattumudiyanselage Panchuralage Mudiyanse, Vel Vidane of Hidogama	—	Kurunegala E	236	218
2	28	0 3 33..S	27,209	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) below	—	Kurunegala E	236	219
<p>Note (3).—(1) Atapattumudiyanselage Appuhamy Hitapuarachchilage Dingribanda, (2) Atapattumudiyanselage Appuhamy Hitapuarachchilage Mudiyanse, both of Hidogama, (3) Atapattumudiyanselage Appuhamy Hitapuarachchilage Mekamma of Wasiwewa and (4) Atapattumudiyanselage Appuhamy Hitapuarachchilage Mutumenika of Kirindigalla.</p> <p>Note (4).—Settled in undivided shares of one-fourth each.</p>									
3	—	0 0 36 .	—	5 (1)	The Crown	—	—	—	—
4	29	0 3 10 .S	27,207..	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (2) above	—	Kurunegala E	236	217
4	30	0 2 4..S	27,210	5 (4) (c)	Mannaperumamudiyanselage Wannhamige Kiribanda of Hidogama	—	Kurunegala E	236	220
4	31	4 0 27 .	—	5 (1)	The Crown	—	—	—	—
4	32	0 2 3 .	—	5 (1)	The Crown	—	—	—	—
4	33	1 2 30 S	27,209	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (4) above	—	Kurunegala E	236	219
4	34	0 2 6 .S	27,213	5 (4) (c)	(1) Mannaperumamudiyanselage Sirimalhamige Kavurala, (2) Mannaperumamudiyanselage Ranhamige Mudiyanse, (3) Mannaperumamudiyanselage Ranhamige Ukkuhamy, all of Hidogama, (4) Mannaperumamudiyanselage Ranhamige Mutumenika of Divullepitiya, (5) Mannaperumamudiyanselage Bandage Menuhamy, (6) Mannaperumamudiyanselage Bandage Mudiyanse, both of Wewaranawetiya, (7) Mannaperumamudiyanselage Kavuralage Ranhamy and (8) Mannaperumamudiyanselage Ranhamige Dingiri Banda, both of Hidogama	Settled in undivided shares of one-sixth to (1), one-twenty-fourth each to (2), (3), (4) and (8), five-twenty-fourths each to (5) and (6) and one-fourth to (7)	Kurunegala E	236	221
4	35	0 3 7..S	27,229.	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (6) below	—	Kurunegala E	236	222
<p>Note (5).—(1) Atapattumudiyanselage Dingiribandage Heratbanda of Mahakurinda, (2) Atapattumudiyanselage Dingiribandage Mutumenika of Wasiwewa and (3) Heratmudiyanselage Mudiyansege Pemawathie of Mahakurinda.</p> <p>Note (6).—Settled in undivided shares of one third each.</p>									
4	36	0 1 6..S	27,213..	5 (4) (c)	(1) Wasalamudiyanselage Mudiyansege Panchirala Tennekoon of Udagirilla, (2) Wasalamudiyanselage Mudiyansege Appuhamy of Galkadawala, (3) Abeysinghe Mudiyansege Mudalhamige Ukkuamma of Dodangollegama, (4) Abeysinghe Mudiyansege Panchihamy of Elagamilawa, and (5) Wasalamudiyanselage Kapuruhamige Dingiribanda of Mahagrilla	Settled in undivided shares of one-third each to (1) and (2), and one-ninth each to (3), (4) and (5)	Kurunegala E	236	223
4	37	0 2 38..S	27,214..	5 (4) (c)	(1) Atapattumudiyanselage Mudalhamige Wannhamy of Moragollagama, and (2) Atapattumudiyanselage Mudalhamige Menuhamy of Kottukachchiya	Settled in undivided shares of one-half each	Kurunegala E	236	224
4	38	0 2 14 .S	27,215..	5 (4) (c)	Heratmudiyanselage Panchiruralage Punchimenika of Tumbulla	—	Kurunegala E	236	225



Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. B. P.									
4	39	1 0 5	S 27,216	5 (4) (c)	(1) Mannaperumamudiyanselage Mudalihamige Ranmenika of Mahakonwewa, (2) Mannaperumamudiyanselage Mudalihamige Punchibanda of Hidogama, (3) Mannaperumamudiyanselage Mudalihamige Punchimenika of Hulawa in Magul Otota Korale, (4) Mannaperumamudiyanselage Mudalihamige Kirimenika of Balagolla, (5) Mannaperumamudiyanselage Mudalihamige Menikhamy of Malpano, and (6) Mannaperumamudiyanselage Mudalihamige Heratbanda of Hidogama	Settled in undivided shares of one-sixth each	Kurunegala E	236	226
4	40	1 1 14	S 27,217	5 (4) (c)	(1) Atapattumudiyanselage Appuhamige Mutumenika of Hidogama, (2) Atapattumudiyanselage Appuhamige Tikirimenika of Mahagirilla, (3) Atapattumudiyanselage Appuhamige Menikhamy of Mahakirinda, (4) Atapattumudiyanselage Appuhamige Mudiyanse, and (5) Atapattumudiyanselage Appuhamige Kawamma, both of Hidogama	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	236	227
4	41	0 2 12	S 27,218	5 (4) (c)	Mannaperumamudiyanselage Bandage Ranetana of Hidogama	—	Kurunegala E	236	228
4	42	0 2 12	S 27,219	5 (4) (c)	Mannaperumamudiyanselage Bandage Dngiribanda of Hidogama	—	Kurunegala E	236	229
4	43	1 0 26	S 27,220	5 (4) (c)	(1) Jayasundaramudiyanselage Mudiyansege Ranmenika of Tumbulla and (2) Jayasundaramudiyanselage Mudiyansege Menikhamy of Diyagama	Settled in undivided shares of one-half each	Kurunegala E	236	230
4	44	66 3 35	—	5 (1)	The Crown	—	—	—	—
5	—	2 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
6	45	0 0 21	—	5 (1)	The Crown	—	—	—	—
6	46	0 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
6	47	0 1 1	S 27,221	5 (4) (c)	Wadurobandaralage Punchirralage Punchibanda of Hidogama	—	Kurunegala E	236	231
6	48	0 0 39	S 27,222	5 (4) (c)	Wadurobandaralage Punchirralage Ranmenika of Divullewa	—	Kurunegala E	236	232
6	49	0 0 37	S 27,223	5 (4) (c)	Wadurobandaralage Punchirralage Lamaetana of Palukonwewa	—	Kurunegala E	236	233
6	50	0 0 15	—	5 (1)	The Crown	—	—	—	—
6	51	0 2 26	S 27,211	5 (4) (c)	Mannaperumamudiyanselage Wannihamige Kiribanda of Hidogama	—	Kurunegala E	236	234
6	52	0 1 6	—	5 (1)	The Crown	—	—	—	—
6	53	0 1 13	S 27,224	5 (4) (c)	Abeyasinghe Heratmudiyanselage Badderlage Dngirimenika of Nikaweratiya	—	Kurunegala E	236	235
6	54	0 0 15	S 27,225	5 (4) (c)	Ilangandassa Rajakaruna Herat Mudiyansege Ranhamige Ranmenika of Alankulama	—	Kurunegala E	236	236
6	55	0 1 0	S 27,226	5 (4) (c)	(1) Atapattumudiyanselage Kirihamige Ukkubanda, and (2) Ilangandassa Rajakaruna Heratmudiyanselage Ranhamige Tikirihamy, both of Hidogama	Settled in undivided shares of two-thirds to (1), and one-third to (2)	Kurunegala E	236	237
6	56	0 0 23	—	5 (1)	The Crown	—	—	—	—
6	57	0 3 7	S 27,227	5 (4) (c)	(1) Ilangandassa Rajakaruna Herat Mudiyansege Punchibandage Appuhamy of Alankulama, (2) Ilangandassa Rajakaruna Herat Mudiyansege Punchibandage Kirimenika of Nikaweratiya, and (3) Ilangandassa Rajakaruna Herat Mudiyansege Mudalihamige Punchi Menika of Alankulama	Settled in undivided shares of one-third each	Kurunegala E	236	238
6	58	0 1 12	S 27,228	5 (4) (c)	On the persons mentioned in Note (5) above	Vide Note (6) above	Kurunegala E	236	239
6	59	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c.)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
A. R. F.									
6	60	1 1 17	S 27,230	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (8) below		Kurunegala E	236	240
Note (7).—(1) Atapattumudiyanselage Dingiribandage Mudiyanse, (2) Atapattumudiyanselage Panchiralage Kaluhmy, (3) Atapattumudiyanselage Panchiralage Menikhamy, all of Hidogama, (4) Mannaperumamudiyanselage Heratbandage Kirimenika of Nawana, (5) Mannaperumamudiyanselage Heratbandage Dingriamma, (6) Atapattumudiyanselage Panchibandage Dingiribanda, both of Hidogama, (7) Atapattumudiyanselage Panchibandage Mekamma of Tumbulla, (8) Atapattumudiyanselage Panchibandage Heratbanda, (9) Atapattumudiyanselage Panchibandage Ranmenika, (10) Atapattumudiyanselage Heratbandage Bandaramenika, (11) Atapattumudiyanselage Heratbandage Kawamma, (12) Atapattumudiyanselage Appuhamige Tikiribanda, (13) Atapattumudiyanselage Appuhamige Ranmenika, (14) Atapattumudiyanselage Appuhamige Menikhamy, (15) Atapattumudiyanselage Appuhamige Kumaetana, (16) Atapattumudiyanselage Mohottihamige Tikirimenika, (17) Atapattumudiyanselage Mohottihamige Malhamy, and (18) Atapattumudiyanselage Mohottihamige Dingiribanda, all of Hidogama.									
Note (8).—Settled in undivided shares of one-fourth to (1), one-sixteenth each to (2) and (3), one-thirty-second each to (4) and (5), one-sixty-fourth each to (6), (7), (8) and (9), one-fortieth each to (10) and (11), one-twentieth each to (12), (13), (14) and (15), and one-twelfth each to (16), (17) and (18).									
6	61	0 0 9	—	5 (1)	The Crown	—	—	—	—
6	62	1 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
6	63	0 0 13	S 27,232	5 (4) (c)	Ilangandassa Rajakaruna Heratmudiyanselage Ranhamige Herathamy of Alankulama	—	Kurunegala E	236	241
6	64	1 0 27	S 27,233	5 (4) (c)	Atapattumudiyanselage Banda, Vel Vidane of Udagirilla	—	Kurunegala E	236	242
6	65	1 0 8	S 27,234	5 (4) (c)	Atapattumudiyanselage Ranhamige Mudiyanse of Hidogama	—	Kurunegala E	236	243
6	66	1 0 7	S 27,231	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (8) above		Kurunegala E	236	244
6	67	1 0 14	S 27,235	5 (4) (c)	(1) Atapattumudiyanselage Mudalhamige Ranhamy of Hidogama, (2) Atapattumudiyanselage Mudalhamige Kirimenika of Ihala Ambale, (3) Atapattumudiyanselage Mudalhamige Banda, (4) Atapattumudiyanselage Mudalhamige Appuhamy, both of Hidogama, and (5) Atapattumudiyanselage Mudalhamige Ranmenika of Uguressewa	Settled in undivided shares of one-fifth each	Kurunegala E	236	245
6	68	0 1 19	—	5 (1)	The Crown	—	—	—	—
6	69	0 0 35	—	5 (1)	The Crown	—	—	—	—
6	70	1 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
6	71	0 1 24	S 27,236	5 (4) (c)	(1) Wannayakamudiyanselage Panchiralage Dingiribanda, (2) Wannayakamudiyanselage Panchiralage Mudiyanse, both of Hulawa in Magul Medagandaha Korale East, (3) Wannayakamudiyanselage Panchiralage Menikhamy of Konwewa, and (4) Hetuhamige Dingiribanda of Hidogama	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	236	246
6	72	0 1 19	S 27,237	5 (4) (c)	(1) Mannaperumamudiyanselage Ranhamige Tikirhamy of Waduressa, (2) Mannaperumamudiyanselage Ranhamige Menuhamy of Malabendiyawa, (3) Mannaperumamudiyanselage Ranhamige Dingriamma of Hidogama, and (4) Mannaperumamudiyanselage Ranhamige Pemawathie of Hidogama	Settled in undivided shares of one-fourth each	Kurunegala E	236	247
6	73	0 1 2	S 27,238	5 (4) (c)	On the persons mentioned in Vide Note (10) below		Kurunegala E	236	248
Note (9).—(1) Atapattumudiyanselage Appuhamige Tikiribanda, (2) Atapattumudiyanselage Heratbandage Bandaramenika, (3) Atapattumudiyanselage Heratbandage Kawamma, (4) Atapattumudiyanselage Appuhamige Menikhamy, all of Hidogama, and (5) Atapattumudiyanselage Appuhamige Kumaetana of Kelegama.									
Note (10).—Settled in undivided shares of one-fourth each to (1), (4) and (5), and one-eighth each to (2) and (3).									
6	74	1 0 13	S 27,240	5 (4) (c)	Atapattumudiyanselage Dingiribandage Mudiyanse of Hidogama	—	Kurunegala E	236	249
6	75	0 3 10	S 27,241	5 (4) (c)	(1) Atapattumudiyanselage Mohottihamige Malhamy, (2) Atapattumudiyanselage Mohottihamige Dingiribanda, and (3) Atapattumudiyanselage Mohottihamige Tikirimenika, all of Hidogama	Settled in undivided shares of one-third each	Kurunegala E	236	250
6	76	0 2 18	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No
6	77	A. R. F. 0 0 36	S 27,242	5 (4) (c)	Mannaperumamudyanselage Mudalihamigo Ranhamy of Hido-gama	—	Kurunogala E	236	251
6	78	26 1 25	—	5 (1)	The Crown	—	—	—	—
7	—	14 2 31	—	5 (1)	The Crown	—	—	—	—
8	—	0 3 7	—	5 (1)	The Crown	—	—	—	—
9	—	0 1 20	—	5 (1)	The Crown	—	—	—	—
11	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
12	—	0 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
13	—	1 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
14	—	0 0 39	—	5 (1)	The Crown	—	—	—	—
15	—	3 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
16	—	0 0 22	—	5 (1)	The Crown	—	—	—	—
17	—	0 1 5	S 27,239	5 (4) (c)	On the persons mentioned in Note (9) above	Vide Note (10) above	Kurunegala E	236	252
18	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
19	—	0 0 38	—	5 (1)	The Crown	—	—	—	—
20	—	1 0 36	—	5 (1)	The Crown	—	—	—	—
21	—	0 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
23	—	0 3 20	—	5 (1)	The Crown	—	—	—	—
24	79	0 0 38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
24	80	0 1 18	S 27,243	5 (4) (c)	Atapattumudyanselage Punchirala-gama Kaluhamy of Hido-gama	—	Kurunegala E	236	253
24	81	0 2 25	S 27,244	5 (4) (c)	Atapattumudyanselage Ranhamige Wannhamy of Hido-gama	—	Kurunegala E	236	254
25	—	0 0 29	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent.

Dated at Colombo, this 5th day of April, 1954

CHARLES ABEYASEKERA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

## LAND SETTLEMENT ORDINANCE

## Settlement Order No. 443 (Ratnapura)

WHEREAS a settlement notice under section 4 of the Land Settlement Ordinance was duly published in the Gazette No 8,213 of April 17, 1936, and as otherwise required by the said section, in respect of the lands situated in the village of Ammuduwa in the Kandawel Pattu of the Atakalan Korale of the Ratnapura District in the Province of Sabaragamuwa and described as lots 2, 3, 4, 6, 9, 11, 12, 13, 14, 16, 18, 19, 20, 21, 24, 25, 27, 29, 30, 32, 33, 37, 38, 41, 42, 44, 45, 46, 47, 48, 50, 52, 53, 54, 57, 59, 60, 61, 62, 64, 65, 68, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 79, 80, 82, 87, 89, 90, 93, 94, 95, 96, 97, 99, 101, 105, 107, 109, 110, 111, 112, 114, 115, 118, 121, 122, 123, 124, 125 and 126 in block survey village plan No. 685 (vide Settlement Notice No. 1,267)

And whereas all claims received in pursuance of the said notice have been duly dealt with in accordance with the provisions of the said Ordinance

I, the undersigned, in pursuance of the powers conferred on me by section 5 (5) of the said Ordinance do hereby make order that the said lands or portions thereof be settled as specified in the schedule to this order.

Given at the Settlement Office, Colombo, this eighth day of March, 1954

M W F ABEYAKOON,  
Settlement Officer

## SCHEDULE

Lot No	Sub-divisional Lot No	Extent	No. of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos. of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A. R. F.							
2	127	0 2 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
2	128	0 0 7	—	5 (1)	The Crown	—	—	—	—
3	—	0 0 16	—	5 (1)	The Crown	—	—	—	—
4	129	1 0 25	—	5 (1)	The Crown	—	—	—	—
4	130	0 0 12	—	5 (1)	The Crown	—	—	—	—
4	131	15 0 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
4	132	0 2 33	—	5 (1)	The Crown	—	—	—	—
6	—	1 2 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
9	—	0 3 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
11	—	1 1 15	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
12	—	1 1 22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
13	—	1 0 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
14	—	0 3 18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
16	—	0 2 20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
18	—	0 2 4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
19	—	0 0 30	—	5 (1)	The Crown	—	—	—	—
20	133	2 3 0	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
20	134	0 0 28	—	5 (1)	The Crown	—	—	—	—
21	135	1 1 3	—	5 (1)	The Crown	—	—	—	—
21	136	39 2 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
21	137	0 1 22	—	5 (1)	The Crown	—	—	—	—

Lot No.	Sub-divisional Lot No.	Extent			No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Folio No.
		A	R.	P.							
24	138	14	0	3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
24	139	0	0	30	—	5 (1)	The Crown	—	—	—	
25	—	1	1	4	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
27	—	0	3	36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
29	—	3	2	3	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
30	—	1	3	13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
32	—	1	1	12	—	5 (1)	The Crown	—	—	—	
33	140	0	3	0	—	5 (1)	The Crown	—	—	—	
33	141	4	1	38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
33	142	0	0	28	—	5 (1)	The Crown	—	—	—	
37	—	0	1	32	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
38	148	0	1	21	—	5 (1)	The Crown	—	—	—	
38	149	0	0	6	—	5 (1)	The Crown	—	—	—	
38	150	2	3	30	—	5 (1)	The Crown	—	—	—	
38	151	129	1	25	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
38	152	0	0	34	—	5 (1)	The Crown	—	—	—	
38	153	0	3	11	—	5 (1)	The Crown	—	—	—	
38	154	0	0	35	—	5 (1)	The Crown	—	—	—	
38	155	3	3	2	—	5 (1)	The Crown	—	—	—	
41	—	0	2	30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
42	—	0	1	3	—	5 (1)	The Crown	—	—	—	
44	—	1	1	35	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
45	—	1	0	14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
46	143	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
46	144	47	2	9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
46	145	0	2	4	—	5 (1)	The Crown	—	—	—	
46	146	0	0	5	—	5 (1)	The Crown	—	—	—	
46	147	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	
47	—	1	3	0	—	5 (1)	The Crown	—	—	—	
48	166	0	1	25	—	5 (1)	The Crown	—	—	—	
48	167	19	3	5	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
48	168	1	2	35	—	5 (1)	The Crown	—	—	—	
48	169	0	1	26	—	5 (1)	The Crown	—	—	—	
48	170	0	1	34	—	5 (1)	The Crown	—	—	—	
50	—	2	1	38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
52	171	0	3	23	—	5 (1)	The Crown	—	—	—	
52	172	21	3	19	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
52	173	0	2	12	—	5 (1)	The Crown	—	—	—	
52	174	0	0	11	—	5 (1)	The Crown	—	—	—	
52	175	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	
53	194	0	0	13	—	5 (1)	The Crown	—	—	—	
53	195	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—	
53	196	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	
53	197	0	0	7	—	5 (1)	The Crown	—	—	—	
53	198	1	0	33	—	5 (1)	The Crown	—	—	—	
53	199	0	1	35	—	5 (1)	The Crown	—	—	—	
53	200	1	0	6	—	5 (1)	The Crown	—	—	—	
53	201	74	2	27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
53	202	1	3	8	—	5 (1)	The Crown	—	—	—	
54	—	0	1	20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
57	203	0	1	18	—	5 (1)	The Crown	—	—	—	
57	204	0	3	38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
57	205	0	0	10	—	5 (1)	The Crown	—	—	—	
59	—	1	0	9	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
60	—	0	0	28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
61	—	0	3	39	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
62	—	0	3	26	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
64	—	1	0	14	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
65	—	0	2	18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
68	—	1	2	9	—	5 (1)	The Crown	—	—	—	
70	—	0	1	6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
71	—	3	1	36	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
72	—	1	3	38	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
73	—	0	0	20	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
74	176	0	1	27	—	5 (1)	The Crown	—	—	—	
74	177	0	3	1	—	5 (1)	The Crown	—	—	—	
74	178	13	3	33	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
74	179	3	3	35	—	5 (1)	The Crown	—	—	—	
74	180	0	0	29	—	5 (1)	The Crown	—	—	—	
75	—	2	0	18	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
76	—	0	0	16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
77	—	3	2	13	—	5 (1)	The Crown	—	—	—	
79	—	2	2	23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
80	—	2	1	12	—	5 (1)	The Crown	—	—	—	
82	—	6	2	24	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
87	156	3	0	0	—	5 (1)	The Crown	—	—	—	
87	157	64	3	28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
87	158	0	1	9	—	5 (1)	The Crown	—	—	—	
87	159	1	1	8	—	5 (1)	The Crown	—	—	—	
89	—	0	0	16	—	5 (1)	The Crown	—	—	—	
90	160	1	0	17	—	5 (1)	The Crown	—	—	—	
90	161	49	3	13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
90	161½	0	0	18	—	5 (1)	The Crown	—	—	—	
90	162	0	3	25	—	5 (1)	The Crown	—	—	—	
93	—	0	2	8	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
94	—	2	2	22	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
95	216	0	1	14	—	5 (1)	The Crown	—	—	—	
95	217	0	1	8	—	5 (1)	The Crown	—	—	—	
95	218	0	1	7	—	5 (1)	The Crown	—	—	—	
95	219	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	
95	220	0	1	22	—	5 (1)	The Crown	—	—	—	
95	221	42	1	1	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	
95	222	0	0	22	—	5 (1)	The Crown	—	—	—	

Lot No	Sub-divisional Lot No	Extent	No of Title Plan	Sub-section under which settled	On whom settled	Remarks (shares, interests, encumbrances, Nos of Reference Cases, &c)	Land Register Office at which registered	Volume No.	Page No.
		A. R. P							
96	—	0 0 37	—	5 (1)	The Crown	—	—	—	—
97	—	1 1 13	—	5 (1)	The Crown	—	—	—	—
99	—	0 0 3	—	5 (1)	The Crown	—	—	—	—
101	—	61 3 1	—	5 (1)	The Crown	—	—	—	—
105	—	2 1 10	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
107	163	0 0 34	—	5 (1)	The Crown	—	—	—	—
107	164	13 1 23	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
107	165	0 2 14	—	5 (1)	The Crown	—	—	—	—
109	—	0 0 8	—	5 (1)	The Crown	—	—	—	—
110	181	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
110	182	0 2 22	—	5 (1)	The Crown	—	—	—	—
110	183	0 1 2	—	5 (1)	The Crown	—	—	—	—
110	184	0 1 23	—	5 (1)	The Crown	—	—	—	—
110	185	92 3 27	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
110	186	2 0 13	—	5 (1)	The Crown	—	—	—	—
110	187	0 1 28	—	5 (1)	The Crown	—	—	—	—
110	188	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
110	189	0 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
110	190	0 0 31	—	5 (1)	The Crown	—	—	—	—
110	191	0 2 39	—	5 (1)	The Crown	—	—	—	—
110	192	0 0 11	—	5 (1)	The Crown	—	—	—	—
110	193	0 0 18	—	5 (1)	The Crown	—	—	—	—
111	—	0 0 26	—	5 (1)	The Crown	—	—	—	—
112	—	0 3 29	—	5 (1)	The Crown	—	—	—	—
114	213	1 0 27	—	5 (1)	The Crown	—	—	—	—
114	214	0 0 24	—	5 (1)	The Crown	—	—	—	—
114	215	15 3 12	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
115	—	1 0 13	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
118	—	2 1 16	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
121	—	0 2 28	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
122	206	0 1 17	—	5 (1)	The Crown	—	—	—	—
122	207	11 3 30	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
122	208	0 1 35	—	5 (1)	The Crown	—	—	—	—
123	—	0 2 38	—	5 (1)	The Crown	—	—	—	—
124	209	0 0 32	—	5 (1)	The Crown	—	—	—	—
124	210	1 3 12	—	5 (1)	The Crown	—	—	—	—
124	211	113 3 6	—	5 (4) (a)	Not claimed by the Crown	—	—	—	—
124	212	0 2 32	—	5 (1)	The Crown	—	—	—	—
125	—	0 2 11	—	5 (1)	The Crown	—	—	—	—
126	—	0 0 17	—	5 (1)	The Crown	—	—	—	—

## LAND SETTLEMENT ORDINANCE

## Certificate

It is hereby certified that the Minister has consented to the settlements embodied in the above Settlement Order in so far as such settlements relate to any land or to any aggregate of lands exceeding ten acres in extent

Dated at Colombo, this 6th day of April, 1954.

CHARLES ABYASEKERA,  
for Permanent Secretary to the Ministry of Lands and Land Development.

## Land Acquisition Notices

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, PUNCHI BANDA BULANKULAME, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 14 acres, out of the land called Walapane Estate, situated in Kumbalgamuwa Village, Kumbalgamuwa Village Headman's Division, Walapane D. R. O's Division, Nuwara Eliya District; and bounded as follows:—

North and East by Ragala-Kandy P. W. D. Road,  
South by Ravine and the Property of K. T. Perera (Dunekogolla),  
West by Walapane Estate.

(2) A portion, in extent about 3A 3R 22P., out of the land called Walapane Estate, situated in Kumbalgamuwa Village, Kumbalgamuwa Village Headman's Division, Walapane D. R. O's Division, Nuwara Eliya District and bounded as follows:—

North by Kadawewa and Mahawewa Tea Estate,  
East by Naragaskandura paddy field and highland belonging to U. G. Gunamala and Appusingho,  
South by Udawatte Kandura;  
West by Mahawewa Tea Estate

Ref. No. J/LLD/530/53 (VE)—LD 1136/LE,  
Colombo, May 27, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act:

Portions, totalling in extent approximately 2½ acres of the lands called Koddalaichundi and Manalpiddi, situated in the Village of Karamagar West, Islands, Jaffna District, and bounded as follows:—

North by properties of K. A. Chelliahpillai, K. Eliathamby Sinnathurai, Arunasalam Veluppillai, K. Eathamby Sinnathurai, Sanmugam Arunasalam, Kandappu Somasundaram, Kandiah Balasingam and others, Sithamparapillai; Paramu Arumugam, Kandappu Somasundaram;

East by property of Kandiah Balasingam and others;

South by properties of K. A. Chelliahpillai, Sangarappillai, Kanapathippillai, Sanmugam Arunasalam, Sithamparapillai, Paramu Arumugam and Kandappu Somasundaram and Sea,

West by V. C. Lane to Circular Road, Karamagar.

Ref No J54 D91,  
Colombo, May 31, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

An extent of about 15' × 180' from the land called Wadumaduwo Koratuwa, situated in Kahawatta Village, West Giruwa Pattu, Hambantota District; and bounded as follows:—

North by Wadumaduwo Koratuwa,  
East by Walasmulla-Beliatta Main Road;  
South by Galgulugahadeniya,  
West by Suriyagahawatta.

Ref No J54 E71/LD 7402,  
Colombo, April 29, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

- (1) A portion, in extent 3 4, perches described as cart track, situated in Alut Duulwewa Village, Egoda Medalessa Tulana, Uddiyankulama Korale, Hurulu Palata, Anuradhapura District, surveyed and described as lot 4 in Preliminary Plan No. A 108;
- (2) A portion, in extent 2 7 perches described as stream, situated in Alut Duulwewa Village, Egoda Medalessa Tulana, Uddiyankulama Korale, Hurulu Palata, Anuradhapura District, surveyed and described as lot 7 in Preliminary Plan No. A 108
- (3) A portion, in extent 2 9 perches described as road, situated in Alut Duulwewa Village, Egoda Medalessa Tulana, Uddiyankulama Korale, Hurulu Palata, Anuradhapura District, surveyed and described as lot 14 in Preliminary Plan No. A 108

Ref. No. J/LID/528/53,  
Colombo, March 4, 1954

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Declaration under Section 5

I, Punchi Banda Bulankulame, Minister of Lands and Land Development, hereby declare, under sub-section (1) of section 5 of the Land Acquisition Act, No. 9 of 1950, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act.

A portion, in extent about 5 acres, out of the land called Panapuregehena *alias* Lindagawahena, Alugollehena, &c more particularly described as a part of lot 1 in F V P 36, situated at Nivitigala, Meda Pattu, Nawadun Korale, Ratnapura District and claimed by:—

Mr. S. A. I. Elapatha,  
Alpitaya Walauwa,  
Gogakawela

Ref No J/E/502/53/LL/A 5636,  
Colombo, May 22, 1954.

P. B. BULANKULAME,  
Minister of Lands and Land Development.

LD 3928

HAVING been duly directed by the Minister of Agriculture and Lands, acting under the provisions of "The Land Acquisition Ordinance (Cap 203)", section 5 to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, Improving the blind corner and widening road between culverts 12/6 and 12/7 Peradeniya-Ramboda Road, to wit:—

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
2	Kohlanekotuwa, part of Assessment No 287, Kandy Road	Garden contains mango, orange trees, &c, part of a temporary building	M. G Thelenuwappu of 297, Kahatapitiya	0	0	19

I hereby give public notice, as required by section 6, that the Government proposes to take possession of the land. All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Kandy Kachcheri on July 27, 1954, at 10 a. m. and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

The Kachcheri,  
Kandy, June 1, 1954

RAINE WRIGHT,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No LP 6515/LPB/73.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following lands which is required for a public purpose, acquisition of land for G/Sanghamitta Vidyalaya :—

Description of the land to be acquired

P P A 1.555 Village—Madawalamulla, Ward No 9, Minuwangoda

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Aturelyewatto <i>alias</i> Kaduru-gahalyadda, bearing assessment Nos. 264 and 266, Wackwella Road	Coconut garden contains 22 coconut trees 15–20 years, 1 coconut tree and 3 arecanut trees 5 years, 2 coconut plants 2 years, 1 arecanut tree 7 years, 1 breadfruit tree 12 years, 1 bilim tree and 1 jak plant 6 years and 2 permanent buildings and 1 retaining wall	J Gamanpala of Andugoda, Ahangama	0	1	26.07
2	—	Approach road	D Fred Abeyseriya and Ranjit Abeyseriya, both of Havelock Road, Galle do	0	0	5.49
3	Narangahawatte <i>alias</i> Aturelyewatte, bearing assessment No 260, Wackwella Road	Coconut garden contains jak, coconut, &c, 40–50 years, 1 permanent house, 1 permanent garage, 1 masonry well and bath room, 1 masonry wall and retaining wall and a cutting terrace	do	0	3	16.75
4	Kolombawalawwewatte <i>alias</i> Kirmetiyyawatte premises, bearing assessment Nos 254, 256, 258, 258/1, 258/2 and 258/3, Wackwella Road	Coconut garden contains coconut, jak, &c, 40–50 years, 1 permanent building, 4 temporary buildings, 1 masonry lavatory and 2 earth wells, a metal quarry and a rock	Mrs P. K. J. A. de Silva of 276, Wackwella Road, Galle, F. A. de S. Wijeratno, Proctor of Wackwella Road, Galle and Nanayakkarawasam Nagahawatte Aratchige David Appuhamy of 258/2, Wackwella Road, Galle	1	1	33.45
Total ..				2	3	1.76

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on July 9, 1954, at 10 a. m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before July 2, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount.

Only the claims of those who have already sent written claims on or before July 2, 1954, will be entertained at the inquiry.

The Kachcheri,  
Galle, June 7, 1954.

C VISWASAM,  
Assistant Government Agent.

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LW. 3711

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Supplement No. 16 to F V P 19 Village—Kinigama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
300	Uduhulpota Atawatta	Garden contains 1 papaw tree 6–8 years, 1 orange tree 5.6 years, and 1 jak tree of about 20 years	L. K. Carolis Appuhamy of Uduhulpota, Bandarawela, and G. A. D. Wilbert of Sinhagiri Hotel, Bandarawela	0	0	11.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Badulla Kachcheri, on August 21, 1954, at 10 a. m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 14, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, May 29, 1954

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent

## THE LAND ACQUISITION ACT, No. 9 OF 1950

## Notice under Section 7

Reference No. LW. 3658.

I hereby give notice, under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

P P A 285 Village—Alutwelagama

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A.	R.	P.
1	Gurandawatta, part of assessment No 110 (Bandarawela Road), Ward No 3	Open waste land contains part of masonry drain	C Marasinghe, Pingarawe, Badulla	0	0	6.2

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Badulla Kachcheri, on August 20, 1954, at 2.30 p.m. and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before August 13, 1954, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount. All deeds and other documents in support of your claim should be produced before me at the inquiry.

The Kachcheri,  
Badulla, May 29, 1954.

A. I. MOHIDEEN,  
Assistant Government Agent

## Miscellaneous

L. 6593.

NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Mr. W. M. Hassim, J.P. of New Lands, Pendennis Avenue, Kollupitiya, has applied for the sale to him of lots 1, 2 and 6 in P. P. A 3,047, aggregating in extent 18.4 perches, situated in Wellawatta within the Municipal limits of Colombo.

2. These lots form part of an old drain which once ran through the applicant's land, and constitute encroachments by him. They are no longer required for any Government or Municipal purpose and are therefore available for sale to the applicant. It is proposed to sell the land to him for a sum of Rs. 3,850.

3. The land will be sold accordingly unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

June 11, 1954.

E. K. R. ASERAPPA,  
for Land Commissioner.

No L. J 368

NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Karachchi Manavari Co-operative Agricultural Produce and Sales Society, has applied for the lease of a piece of Crown land, about half an acre in extent, situated along the Kandawela-Navatkokkaidian Road and North-West of Kandawela Government school, for the erection of an office, go-down and for other buildings necessary for conducting the business of the Society

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 10 years with an option of renewal for a further term of 10 years;
- (b) Rent Rs. 6 per annum,
- (c) The lessee shall, within two years from the commencement of the lease, erect a permanent office, go-down and other buildings necessary for conducting the business of the Society, on the land to the satisfaction of the Government Agent, Northern Province;
- (d) The lessee shall, use the land as a site for a permanent Co-operative buildings and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo June 11, 1954

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner

LJ. 94.

NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)

NOTICE is hereby given that the Hon. Secretary, Co-operative Stores, Toppur, has applied for the lease of half an acre of Crown land, from lot 77,817 in P.P. 2,718, situated in Toppur, Trmoomalee District, for the construction of a Co-operative Stores thereon.

2. The land is bounded as follows:—
- North by Seruwila Road and Crown land,
  - East by Seruwila P W D road,
  - South by Crown land,
  - West by Vattavan Irrigation Channel,

and is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others:—

- (a) Term: 10 years;
- (b) Rent: Rs. 8 per annum;

- (c) The lessee shall within one year from the commencement of the lease, erect a permanent building to serve as a Co-operative Stores, on the land to the satisfaction of the Assistant Government Agent, Trmoomalee;
- (e) The lessee shall use the land for a Co-operative Stores and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner  
for Land Commissioner.  
Colombo, June 11, 1954.

LS 3224.

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF  
THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Messrs R. M. Mudiyanse, A. M. Herathbanda and L. J. M. Heenbanda of Balalla—trustees of the Rural Development Society, Balalla, have applied for a lease of lot 153, in extent 1 A. 0 R. 10 P., in F V P 2,361, situated in Balalla village in Kurunegala District, for the purpose of erecting meeting hall and for use as a play-ground,

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 5 years,
- (b) Rent: Re. 1 per annum,
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect on the land a meeting hall to the satisfaction of the Government Agent, North-Western Province,
- (d) The lessees shall use the land as a site for a meeting hall, and play-ground and for no other purpose;

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof.

J. J. RAJANAYAGAM,  
for Land Commissioner  
Colombo, June 11, 1954.

No LS 3194.

NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)

NOTICE is hereby given that Messrs Panchage Silpa, Pinage Pancha, Baryage Suddha and Panchage Pancha of Urupeththawa—trustees of the Rural Development Society, Urupeththawa, have applied for the lease of a piece of Crown land, about  $\frac{1}{2}$  an acre in extent, situated in Urupeththawa, Demala Hatpattu, Puttalam District, for the construction of a meeting hall thereon.

2. This land, which is bounded on the North and West by Crown jungle, East by Anamaduwa-Mahauswewa P. W. D. road and South by road leading to Urupeththawa village, is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others:—

- (a) Term: 5 years;
- (b) Rent: Re. 1 per annum,
- (c) The lessees shall, within six months from the commencement of the lease, erect a Meeting Hall on the land to the satisfaction of the Assistant Government Agent, Puttalam,
- (d) The lessees shall, use the land as a site for a Meeting Hall and for no other purpose.

3. The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.  
Colombo, June 11, 1954



No LJ, 191.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs B L W Fernando, Commissioner for Development of Marketing and D Amarasinghe, Deputy Controller of Finance as trustees of the Kataragama Pilgrim's Welfare Society—have applied for the lease of a piece of Crown land, about 3 acres in extent, situated at Detagama, Kataragama Wasama, Buttala Korale in Buttala Division, Badulla District, for the establishment of a Pilgrims' Rest thereon.

2 The land which falls outside the Kataragama area for which a Scheme of development has been drawn up is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term - 30 years,
- (b) Rent - Re 1 50 per annum;
- (c) The lessees shall, within one year from the commencement of the lease, erect a Pilgrims' Rest on the land to the satisfaction of the Government Agent, Uva,
- (d) The lessees shall, use the land as a site for a Pilgrims' Rest and for no other purpose

3 The lease will be given unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

E K R ASERAPPA,  
for Land Commissioner

Colombo, June 11, 1954.

**NOTIFICATION UNDER CROWN LANDS  
REGULATION 21 (2)**

NOTICE is hereby given that Messrs K. D Kumenika, H. P. Gunasuriya, K D Nansonda, K. D Suwastina, K D Kiri-balaya, K D Emanisa, K D Balakira and K D Kiri-puncha of Kekula—trustees of the Kekula Buddha Sasana Samitiya—have applied for the lease of lot 2Q in F V P 91, 1 A 0 R 06 P, in extent, situated at Kekula, Nawaduna Korale, Ratnapua District, for the establishment of a Buddhist temple thereon.

2. The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others

- (a) Rent - Re 1 per annum,
- (b) The lessees shall, within three years from the commencement of the lease erect, to the satisfaction of the Government Agent, Province of Sabaragamuwa, a Viharaya and a Monks' residence (hereinafter referred to as a Buddhist temple), on the land;

(c) The lessees shall use the land as a site for a Buddhist temple<sup>6</sup> and for no other purpose;

(d) The lessees shall, within six months of the completion of the Buddhist temple dedicate it by deed approved by the Public Trustee. In the event, the land will be leased to the trustee or the Controlling Viharadhipathi of the temple, as the case may be, for a term of 99 years.

3 The lease will be granted unless a valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

J. J. RAJANAYAGAM,  
Assistant Land Commissioner,  
for Land Commissioner.

Colombo, June 11, 1954.

Kachcheri Reference. LB 6472.

**TENDERS FOR THE LEASE OF PRODUCE ON  
SANDYCROFT ESTATE, EKALA—LOTS 1-3  
IN P. P. A 2,420**

THE Government Agent, Western Province, Kachcheri, Colombo, will receive tenders up to 11 a.m. on June 24, 1954, for the lease of the right to pluck, collect and remove matured coconuts from all available trees on the above mentioned land for a period of one year commencing from July 1, 1954.

Tenders should be made on forms obtainable from the Land Branch of the Colombo Kachcheri. Tender forms will be issued up to 12 noon on June 22, 1954, after a tender deposit of Rs. 50 has been recovered from the prospective tenderer.

The highest tenderer, if his tender is accepted by the Government Agent, will be required to make a security deposit of  $\frac{1}{4}$ th of the tendered amount in addition to the tendered amount which will also be payable in advance. This security will be held in deposit until the expiry of the lease and will be refunded if the conditions of the lease have been fulfilled by the lessee to the satisfaction of the Government Agent, W P. The successful tenderer will be required to sign a Permit on form L. C. 78 agreeing to abide by the conditions therein.

LAKSHMAN DE MEL,  
for Government Agent.

The Kachcheri,  
Colombo, June 8, 1954.

LL/C. 1009.

**LAND SETTLEMENT ORDINANCE, No. 20 OF 1931**

BY virtue of the powers vested in me under section 10 of the Land Settlement Ordinance, No. 20 of 1931, as amended by No. 22 of 1932 and No. 31 of 1933, I, Augustus Octavius Wnasingha, the Government Agent, Sabaragamuwa, do hereby give notice under section 10 (2) of the above Ordinance that at a meeting held on May 6, 1954, under section 10 (1) of this Ordinance, the consent of two thirds of the inhabitants of the villages has been obtained to release 2 acres of lot 63 in F V P 335 which has been set apart as a Communal Chena Reserve, for the purpose of establishing a school.

A O WIRASINGHA,  
Government Agent

The Kachcheri,  
Ratnapua, May 27, 1954.

ඉඩම් නිරවුල්කිරීම පිළිබඳ දැන්වීම

ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතයි

නිරවුල්කිරීමේ දැන්වීම නො. 2,982 (මාතලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවන ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ලෙස යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954 වර්ෂ ජූනි මස 11 වෙනි දින පටන් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන් කරණ\*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්නක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණ ලබන බවද රාජසන්නක ඉඩමක් වශයෙන් ගණන් එට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහි දැනුම්දෙනු ලැබේ

වම් 1954 වර්ෂ අප්‍රේල් මස 3 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල්කිරීමේ කාර්යාලයේදීය.

බී කේ අබයරත්න, නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා

\*\* "නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහත කී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවර්වල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ඇත වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිර්ධාරිතූමාගෙන්ද, ඒ වාගේ සිතියම් සර්වේයර් ජනරාල් තුමාගෙන්ද ලබාගත හැකිවේ

(ආ) මෙහි ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතියක් කීම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතියක් කීම හැරියට හැරෙනු ලැබේ

(ආ) මෙම දැන්වීම යටතේ පළවෙන බිම්කවචි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවචියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිහි නමුදු ඒ පිළිබඳව යථෝක්ත දැන්වීම යටතේ විභාග කරණ නොලැබේ. එබඳු කිසිම බිම්කවචියකට අයිතියක් කියා සිටීම උවමනා නොවේ.

උපලෙඛනය

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොටුගලේ කන්දපල්ල කෝරළේ ඉහළ දිග්ගල යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිහි පහත දැක්වෙන සියළුම බිම් කවචි, එනම් —

උතුරට දියපාරේ කොටසක් (මතුල්ගස් වැව යන ගමේ මායිම), මතුල්ගස් වැව යන ගමේ මායිම, දියපාරේ කොටසක් (මතුල්ගස් වැව යන ගමේ මායිම), දියපාරේ කොටසක් (දමන යන ගමේ මායිම), දමන සහ පහළදිග්ගල යන ගමේ මායිම, මීල්ලගලේ ඇලේ කොටසක් (පහළ දිග්ගල යන ගමේ මායිම), පහළ දිග්ගල යන ගමේ මායිම;

නැගෙනහිරට පහලදිග්ගල සහ මීවලපහත යන ගමේ මායිම,

දකුණට බෙලියකන්ද යන ගමේ මායිම, බටහිරදිගේ කොටසක් (බෙලියකන්ද යන ගමේ මායිම), බෙලියකන්ද යන ගමේ මායිම;

බස්නාහිරට කුඹුක්කොලේ සහ මුලකේ වැව යන ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 355

Table with 3 columns: බිම්කවචිය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අ රු ප. (1-18)

Table with 3 columns: බිම්කවචිය, ඉඩමේ නම, ප්‍රමාණය, අ රු ප. (19-87)

බිම්කථාව	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
88	හීන්තපිටකුලේ (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම— අභිගහමුලයාගේ ඇල)	3 3 27
89	අභිගහමුලයාගේ ඇල	0 0 4
90	එම	0 0 37
91	හීන්තපිටකුලේ (වැටබිහින්නේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 13
92	හීන්තපිටකුලේ, පිඬුබිහිගොඩවැවකුලේ, නාගොල්ලේ කුලේ	108 3 28
93	හීන්තපිටකුලේ, නම්බියගේ තේතනිකොටුව	27 1 20
94	නම්බියගේ තේතනිකොටුව	1 2 36
96	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 1 2
97	—අභිපාර	0 0 13
98	—ගම්කොය් පහ පාර	0 3 28
99	අලියවැටුනුගේන, කරවිගහමුලගේන	36 3 16
100	කරවිගහමුලගේන	1 0 31
101	අලියවැටුනුගේන, කරවිගහමුලගේන, කුඩාදුරගේන	9 1 27
102	කුඩාදුරගේන (බටාන්දු ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 10
103	එම (එම)	2 0 15
104	කුඩාදුරගේන	2 1 33
105	එම	3 2 12
106	එම	3 1 27
107	එම	1 0 29
108	එම	1 2 39
109	එම	1 2 7
110	එම	0 3 12
111	—අභිපාර	0 0 24
112	කුඩාදුරගේන (අභිපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 36
113	කුඩාදුරගේන	0 3 12
114	එම	2 0 8
115	එම	0 2 12
116	කුඩාදුරගේන	0 3 8
117	කුඩාදුරගේන	0 2 25
118	—අභිපාර	0 0 4
127	ඉහලදිග්ගලවැව (වැව සහ කණ්ඩිය)	13 1 26
128	—අභිපාර	0 0 14
129	—අභිපාර	0 0 1
131	—අභිපාර සහ ඉතුරු කරපු බිම	0 0 34
132	රූප්පේගල ලහ වත්ත	1 1 0
133	මිකතුගේන	0 2 34
134	රූප්පේගල	1 0 38
135	මිකතුගේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 7
136	බෙලියකන්දේහීන්ත	117 1 15
137	මිකතුගේන	11 1 32
138	එම	1 2 4
139	මිකතුගේන	1 1 7
140	එම	0 3 10
141	මිකතුගේන	0 3 6
142	එම	0 2 20
143	මිකතුගේන	1 0 8
144	මිකතුගේන	0 2 20
145	කුඩාදුරගේන	1 2 9
146	කුඩාදුරගේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 0 36
147	බෙලියකන්දේහීන්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 35
148	—දියපාර (හිඳුණ)	0 2 17
149	කුඩාදුරගේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 0 27
150	කුඩාදුරගේන	11 1 9
151	කුඩාදුරගේන (බටාන්දු ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 32
152	බෙලියකන්දේහීන්ත (බටාන්දු ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	9 0 8
153	බටාන්දු ඇල (දියපාර (හිඳුණ) හරි කොටසක්)	0 3 22
	මුළුගණන	699 1 34

මාලේ නි නි 1—1954

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත**

නිරවුල්කිරීමේ දන්වීම නො. 2,983 (මාලේ)

මීට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තර වෙත ඉඩම්වලින් කිසිවක් හෝ ඒ ඉඩම්වල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජන යක් යැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකමක් ඇත්නම් එය වම් 1954ටේ ජූනි මස 11 වෙනි දින පටන් තුන්

මාසයක් ඇතුළත මෙහි පහත අත්සන්කරණ \*\* මා වෙත ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම් රාජසන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශ කරණු ලබන බවද රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගණ 2ට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙහිත් දැනුම් දෙනු ලැබේ

වම් 1954ටේ අප්‍රේල් මස 3වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේදීය

බී කේ. අබයරත්න,  
නිරවුල්කිරීමේ සහකාර නිලධාරීතුමා,

\*\* "නිරවුල්කිරීමේ දන්වීම යටතේ අයිතිවාසිකමක්" යන වචන ඉහතකී දන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවල උඩ වම් කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි.

(අ) මෙම ඉඩම් ගැණ වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරණ නිලධාරීතුමාගෙන් ද, ඒවායේ සිතියම් සර්වේයර් ජනරාල්තුමාගෙන් ද ලබාගත හැකි වේ.

(ආ) මෙකී ඉඩම්වලට මනාහොත් එයින් එකකවත් උඩින් යන යම් පාරකට අයිතිකම්කිම, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිති කම්කිම ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දන්වීම යටතේ පළවෙන බිම්කවම් අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවමක් පහත දක්වෙන මායිම්වලට මැදිබු නඩුදු ඒ පිළිබඳව යථෝක්ත දන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවමකට අයිතිකම් කිසි යම් උවමනා නොවේ.

**උපලේඛනය**

මධ්‍යම පළාතේ මාලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාලේ කොමසරිස් කන්දපල්ල කෝරළේ බුලනේවැව යන ගමේ පිහිටා තිබෙන ගමේ පහත සඳහන් මායිම්වලට මැදිබු පහත දක්වන සියලුම බිම්කවම්, එනම්.—

උතුරට පන්ගල යන ගමේ මායිම, කුඹුක්කොල්ලේ ඇල් කොටසක් (පන්ගල යන ගමේ මායිම), දෙබොගම ඇල් කොටසක් (පන්ගල යන ගමේ මායිම), පන්ගල සහ මකුල්ගස්වැව යන ගමේ මායිම, දියපාර (හිඳුණ) කොටසක්, (මකුල්ගස්වැව යන ගමේ මායිම), ඉහලදිග්ගල යන ගමේ මායිම;

නැගෙනහිරට ඉහලදිග්ගල යන ගමේ මායිම;  
දකුණට: කුඹුක්කොල්ල යන ගමේ මායිම,  
බස්නාහිරට හවනැල්ල බිමේ කොටසක් (භන්තයරොටාවැව යන ගමේ මායිම)

ලංකා මැණිමේ ගම් සිතියම නො. 356

බිම්කවම	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රු. ප
1	හාවනැල්ලගම (හරිකොටසක්)	3 0 15
2	—දියපාර (හිඳුණ)	0 1 12
3	විලහෙලපිටියෙ කුඹුර (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	5 2 35
4	—දියපාර (හිඳුණ)	1 0 29
5	විලහෙලපිටියෙ කුඹුර	26 0 19
6	—පාර සහ ඉතුරු කරපු බිම	1 0 18
7	—ඇල් අත්තක්	0 2 2
8	පලුගොල්ලයාය (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 10
9	පලුගොල්ලයාය	10 1 28
10	එම (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 14
10½	—ඇල	0 0 0 2
11	කන්දබොබගේන (ප්‍රධාන ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 30
12	—වාරිමාළු ඇල	0 0 2
12½	—එම	0 0 1
13	වෙලගාවගේන (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 33
14	වෙලගාවගේන	4 3 36
15	කුඹුක්කොල්ලේ ඇල, දෙබොගම ඇල, (දියපාර) (හිඳුණ) (හරි කොටසක්)	0 3 17
16	වෙලගාවගේන (කුඹුක්කොල්ලේ ඇල සහ දෙබො ගම ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	5 1 8
17	වෙලගාවගේන	14 3 34
18	—පාර සහ ඉතුරු කරපු බිම	1 1 5
19	—ප්‍රධාන ඇල	1 0 31
20	වෙලගාවගේන (ප්‍රධාන ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 34
21	පව්වියගාවගේන, වෙලගාවගේන, (දෙබොගම ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 37
22	දෙබොගම ඇල (දියපාර) (හිඳුණ) (හරිකොටසක්)	0 1 0
23	වරදමත්තයාගේ තනිකොටුව	2 1 35
24	—ගම්කොය් පහ පාර	0 1 24

බිම්කර්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප	බිම්කර්ටිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
25	පර්ටියගාවගේන, වෙලගාවගේන	5 2 25	86	වෙලගාවගේගේන	0 1 10
27	වෙලගාවගේන	0 3 22	87	වෙලගාවගේගේවත්ත	0 3 21
28	එම	3 0 12	88	වෙලගාවගේගේවත්ත	1 3 23
29	—සොරොච්චි ඇල	0 0 8	89	වෙලගාවගේන	15 3 6
30	— අඹපාර	0 0 14	90	එම (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු කරපු බිම)	0 2 3
31	බුලනේවැව වැව (වැව සහ කණ්ඩිය)	13 1 10	91	—පාර	1 1 7
32	පර්ටියගාවගේන, වෙලගාවගේන	28 1 26	92	—පාර	3 3 1
33	පර්ටියගාවගේනවැව	0 3 28	93	කුඹුක්කොල්ලේ ඇල (දියපාර) (හිඳුණ)	0 3 1
34	—පාර සහ ඉතුරු කරපු බිම	1 0 37	94	—ඇල	1 3 12
35	පර්ටියගාවගේන වෙලගාවගේන	30 1 33	95	—ඇල	2 1 26
36	—පාර සහ ඉතුරු කරපු බිම	0 1 17	96	විල්ලගෙලපිටියේකුඹුර (ප්‍රධාන ඇල සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	5 0 24
37	පර්ටියගාවගේන (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 28	97	විල්ලගෙලපිටියකුඹුර	42 0 11
38	—දියපාර (හිඳුණ)	0 0 6	98	කෝන්ගහමුලයගේ මුකලාන, පලුගහවල මුකලාන, (හවනැල්ල මග දිගේ ඉතුරු කරපු බිම)	7 3 2
39	—දියපාර (හිඳුණ) (හපි කොටසක්)	0 0 7	99	—දියපාර (හිඳුණ)	0 1 21
40	කුඹුගලගේන (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	5 1 6	100	—දියපාර (හිඳුණ)	0 1 5
41	—දියපාර (හිඳුණ)	0 0 17	101	—දියපාර (හිඳුණ)	0 0 14
42	කුඹුගලගේන	27 1 32	102	—වැව්මොඪි ඇල	0 0 27
43	එම	0 3 37	103	වැවේතැන්නේගේන (ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 21
44	බොඬිඳුක්කරොමය විහාරය	0 2 23	104	—පාර සහ ඉතුරු කරපු බිම	1 0 7
45	එම (ඉහලවෙල වැව) (අත්තැර දමනලද)	0 0 33	105	වැවේතැන්නේගේන	27 0 14
46	බෝගහමුලය	0 0 38	106	එම (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 0 29
47	එම (ඉහලවෙල වැව) (අත්තැර දමනලද)	0 2 37	107	—දියපාර (හිඳුණ)	0 1 31
48	බෝගහමුලයගේගේන	0 0 16	108	කන්දබොවගේන	64 2 15
49	එම (වැව) (අත්තැර දමනලද)	0 2 13	109	—පාර සහ ඉතුරු කරපු බිම	0 3 2
50	බෝගහමුලයගේගේන (ඉහලවැව වැව) (අත්තැර දමන ලද)	0 1 17	110	කන්දබොවගේන, කුප්පායන්ගලය (වැවද හේන ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	5 1 7
51	බෝගහමුලයගේගේන (වැවේ කොටසක්) (අත්තැර දමන ලද) අඹගහමුලයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම	0 0 15	111	කුඹුක්කොල්ලේ ඇල (දියපාර) (හිඳුණ)	0 2 21
52	අඹගහමුලයගේ ඇල (දියපාර) (හිඳුණ)	0 3 0	112	වැවගාවගේන, වෙලගාවගේන	13 2 29
53	කුඹුගලගේන (ඉහලවැව වැවේ කොටසක්) (අත්තැර දමන ලද) (අඹගහමුලයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 4	113	පලුගෙලපිටියගේගේන	3 1 34
54	බෝගහමුලය (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 39	114	—ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම	0 1 34
55	අඹගහමුලය (අඹගහමුලයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 9	115	—පාර සහ ඉතුරු කරපු බිම (ජනපදයට යන පාර)	1 2 34
56	අඹගහමුලයගේ	1 1 15	116	වෙලගාවගේනවත්ත	0 2 19
57	අඹගහමුලයගේ ඇල (දියපාර) (හිඳුණ)	0 0 27	117	වෙලගාවගේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 12
58	වැවගාවගේන, වෙලගාවගේන (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම)	1 2 34	118	වෙලගාවගේනවත්ත	0 1 39
59	පර්ටියගාවගේන (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 19	120	වෙලගාවගේගේවත්ත	0 1 13
60	පර්ටියගාවගේන	0 1 22	121	වෙලගාවගේන	35 3 15
61	පර්ටියගාවගේනවැව	1 0 17	122	—පාර සහ ඉතුරු කරපු බිම	1 0 38
62	පර්ටියගාවගේන (අඹගහමුලයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 11	123	වෙලගාවගේන, වැවගාවගේන	41 3 19
62½	අඹගහමුලයගේ ඇල (දියපාර) (හිඳුණ)	0 0 17	124	කුප්පායන්ගලයගේගේන, කරපසියගේන	0 3 5
63	පර්ටියගාවගේන (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 7	125	වෙලගාවගේන (ඉහලවෙල වැව) (අත්තැර දමන ලද)	2 1 35
64	එම (එම)	0 0 18	126	වැවගාවගේන	5 2 6
65	කරුපසියගේගේනත්තය, වැවගාවගේන	0 2 22	127	එම	1 1 12
66	පර්ටියගාවගේන (ගම්කොඪි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 33	128	වැවගාවගේන (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 23
67	—ගම්කොඪි සහ පාර	0 1 24	129	—ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර	3 1 19
68	වෙලගාවගේගේන (ගම්කොඪි සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 3	130	වැවගාවගේන (ප්‍රසිඬ වැඩ දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 3 2
69	එම (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 20	131	කුඹුගලගේන (අඹගහමුලයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම) (ඉහලවෙල වැවේ කොටසක්)	0 2 23
70	වෙලගාවගේගේවත්ත	0 1 25	132	කෝන්ගහමුලයගේගේන (ඉහලවෙල වැව) (අත්තැර දමන ලද)	0 1 34
71	එම	0 1 23	133	කෝන්ගහමුලයගේගේන (ඉහලවෙල වැව) (අත්තැර දමන ලද)	0 2 32
72	වෙලගාවගේගේන	0 2 5	134	කෝන්ගහමුලයගේගේන (ඉහලවෙල වැව) (අත්තැර දමන ලද)	1 3 19
73	වෙලගාවගේගේවත්ත	0 0 37	135	කෝන්ගහමුලයගේගේන (ඉහලවෙල වැව)	0 2 16
74	එම	0 1 12	136	බෝගහමුලයගේවත්ත (ඉහලවැව වැව) (අත්තැර දමන ලද)	0 1 23
75	එම	0 2 28	137	බෝගහමුලයගේවත්ත	0 1 18
76	කරුපසියගේන	0 3 24	138	කෝන්ගහමුලයගේන	8 2 31
77	අඳුක්ගෙදරවත්ත	0 1 38	139	කුඹුගලගේන (අඹගහමුලයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම) (දියපාර) (හිඳුණ)	9 2 14
78	එම (වැව කණ්ඩියෙන් පහල ඉතුරු කරපු බිම)	0 1 10	140	කුඹුගලගේන	1 2 27
79	වෙලගාවගේගේන (වැව කණ්ඩියෙන් පහල ඉතුරු කරපු බිම)	0 1 11	141	බෝගහමුලයගේවත්ත (අඹගහමුලයගේ ඇල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 20
80	වෙලගාවගේගේන	0 0 12	142	බෝගහමුලයගේවත්ත	6 3 10
81	එම	0 1 33	143	එම	0 3 19
82	වෙලගාවගේන (ජනපදයට යන පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 8	144	මුහුණ්ගලයගේගේන	1 3 12
83	වෙලගාවගේගේන	0 2 34	145	—ගල	2 1 12
84	එම (වැව කණ්ඩියෙන් පහල ඉතුරු කරපු බිම)	0 0 22	146	—අඹපාර	0 0 5
85	වෙලගාවගේගේවත්ත	1 2 27	147	කෝන්ගහමුලයගේගේන	1 2 9
			148	එම	0 1 37
			149	කෝන්ගහමුලයගේවත්ත	1 0 32

බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප	ව්‍යවකාරය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
150	කෝන්ගහමුල්ලේන	24 1 39	4	හීන්තපිටියාය, පුහුල්ගේන, පහනපාලයාය	30 0 29
151	තණගේන (පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 20	5	— දියපාර (හිඳුණ)	0 0 15
152	තණගේනෙවත්ත	0 1 10	6	කීර්තිපායාල (දියපාර) (හිඳුණ)	2 1 35
153	තණගේනෙවත්ත (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2	7	හීන්තපිටියාය, පුහුල්ගේන	25 3 32
154	කෝන්ගහමුල්ලේන, හිඹුටුල්ලේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	3 1 5	8	හීන්තපිටියායේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	5 3 9
155	වැව්දගේනේආල, කෝන්ගහමුල්ලේන (දියපාර) (හිඳුණ)	0 0 22	9	— දියපාර (හිඳුණ)	1 0 36
156	හිඹුටුල්ලේන (ප්‍රසිද්ධ වැව දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම)	0 0 11	10	— අඹපාර	0 0 1
157	හිඹුටුල්ලේනලේවත්ත	1 0 3	11	හීන්තපිටියායේ මුකලාන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	8 2 13
158	හිඹුටුල්ලේනලේන	17 1 39	12	හීන්තපිටියායේ මුකලාන	19 2 36
			15	හීන්තපිටියායේ මුකලාන	8 2 16
			16	හීන්තපිටියාය, පුහුල්ගේන	35 3 11
			17	— අඹපාර	0 0 24
			18	හීන්තපිටියාය, පුහුල්ගේන (කීර්තිපායාල දිගේ ඉතුරු කරපු බිම)	28 1 33
			20	— අඹපාර	0 0 29
			21	පහනපාලයාය, හීන්තපිටියාය, (වෙලපාලල ආල දිගේ ඉතුරු කරපු බිම)	13 3 30
			22	වෙලපාලල ආල, දියපාර (හිඳුණ)	1 1 25
			23	— අඹපාර	0 0 5
			24	පහනපාලයාය, හීන්තපිටියාය (වෙලපාලල ආල දිගේ ඉතුරු කරපු බිම)	12 0 13
			25	පහනපාලයාය, හීන්තපිටියාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරය පිණිස)	51 2 30
			26	— පාර සහ ඉතුරු කරපු බිම	4 0 22
			27	පහනපාලයාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරය පිණිස)	52 2 23
			28	— පාර සහ ඉතුරු කරපු බිම	0 0 28
			29	— පාර සහ ඉතුරු කරපු බිම	0 3 39
			30	පහනපාලයාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරය පිණිස)	37 2 34
			31	— දියපාර (හිඳුණ)	0 1 14
			32	පහනපාලයාය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 22
			33	— පාර සහ ඉතුරු කරපු බිම	8 1 23
			34	කුර්ටියාව	1 2 1
			35	— දියපාර (හිඳුණ)	0 0 24
			36	— ගල	0 2 34
			37	කුර්ටියාව (දේවනුව සංවිධාන ව්‍යාපාරය පිණිස)	2 1 9
			38	— කරන්තපාර (ගම්කායඞ් සභා) (දේවනුව සංවිධාන ව්‍යාපාරයේ වගකීරීමට දුන් බිම කොටස් පිණිස)	1 0 3
			39	— ගල (දේවනුව සංවිධාන ව්‍යාපාරය)	0 2 26
			40	— ගල	0 2 10
			41	— පාර සහ ඉතුරු කරපු බිම	2 1 2
			42	හීන්තපිටියාය (වෙලපාලල ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 2 9
			43	— ගල (වෙලපාලල ආල දිගේ ඉතුරු කරපු බිම)	0 1 2
			44	හීන්තපිටියාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරයේ ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ)	44 3 26
			45	— ගල (පතුර)	0 3 14
			46	ගල (පතුර)	3 0 2
			47	— අඹපාර	0 0 1 13
			49	— මේලි ආල (ආල)	0 0 36
			50	වැවකොටුව (වැවකණ්ඩිය)	18 1 27
			51	බෝගහමුල්ලේන, පහනපාලයාය, හීන්තපිටියාය, පුහුල්ගේන, කහපත්වල්ලේන, හිඹුක්ගලගාව හෙ.න (දේවනුව සංවිධාන ව්‍යාපාරයේ ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස කොටස් ඉතුරු කර තිබේ)	434 0 3
			52	හීන්තපිටියායේ මුකලාන	1 2 24
			56	මහමිරිස්ගේනේ මුකලාන, හිඹුක්ගලගාවමුකලාන	7 3 39
			57	මහමිරිස්ගේනේ මුකලාන	2 2 35
			58	හීන්තපිටියාය	10 3 30
			59	— ගල	3 0 14
			60	පිඹුරුගොඩගේන (ආල දිගේ ඉතුරු කරපු බිම)	2 3 15
			61	දික්ගාය, හීන්තපිටියාය, පිඹුරුගොඩගේන, පිඹුරු ගායගේන, බෝගහමුල්ලේනගේන	66 3 35
			62	— කරන්තපාර	1 3 0
			63	කහපහආල (දියපාර) (හිඳුණ)	0 1- 5
			64	හීන්තපිටියාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරයට අයිති ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ)	0 1 1
			65	හීන්තපිටියාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරයට අයිති ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ)	0 1 14
			66	හීන්තපිටියාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරයට අයිති ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ)	0 1 13
			67	හීන්තපිටියාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරයට අයිති ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ)	0 1 37

මුළු ගණන . 625 0 11 2

මාතලේ නි නි 2—1954

**ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනත**

නිරවුල්කිරීමේ දැන්වීම නො 2,984 (මාතලේ)

මිට යාකර තිබෙන උප ලේඛනයෙහි විස්තරවෙන ඉඩම් වලින් කිසිවක් හෝ ඒ ඉඩමටල යම්කිසි කොටසක් නොහොත් ප්‍රයෝජනයක් ගැන යම් කෙනෙකුට යම් අයිතිවාසිකම් ආත්තම් එය වම් 1954 දේ ප්‍රති මස 11 වෙනි දින පවත් තුන්මාසයක් ඇතුළත මෙහි පහත අත්කරණ\*\* මාතලේ ඉදිරිපත් නොකළොත් එකී ඉඩම රාජ සන්තක ඉඩමකැයි ඉඩම් නිරවුල්කිරීමේ ආඥාපනතේ 5 (1) වන වගන්තිය යටතේ ප්‍රකාශකරණයට ලක් කරන බවද, රාජසන්තක ඉඩමක් වශයෙන් ගණන එට කටයුතු කරණ බවද එකී ආඥාපනතේ 4 වන වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දෙනු ලැබේ.

වම් 1954 දේ අප්‍රේල් මස 3 වෙනි දින කොළඹ ඉඩම් නිරවුල් කිරීමේ කන්තෝරුවේ දීය

බී කේ අබයරත්න,  
නිරවුල්කිරීමේ සහකාර නිර්ධාරිතූමා.

\*\* “නිරවුල්කිරීමේ දැන්වීම යටතේ අයිතිවාසිකම්” යන වචන ඉහතකී දැන්වීම පිළිබඳව අයිතිවාසිකම් ඉදිරිපත් කරණ ලියවිලි ඇතුළත් ලියුම් කවරවලට එම කෙළවරේ පැහැදිලි ලෙස සහ පෙනෙන ලෙස සටහන් කළ යුතුයි

(අ) මෙම ඉඩම් ගැන වැඩිදුර තොරතුරු ඉඩම් බේරුම් කරන නිර්ධාරිතූමාගෙන්ද, ඒවායේ සිතියම් සටුවෙහි පනදුරුව තුමාගෙන්ද ලබාගත හැකි වේ

(ආ) මෙකී ඉඩම්වලට නොහොත් එයින් එකකවත් උඩින් යන පාරකට අයිතිකම්කීම්, ඒ ඉඩමට නොහොත් ඉඩම්වලට අයිතිකම්කීම් ගැටියට භාරගනු ලැබේ

(ඉ) මෙම දැන්වීම යටතේ පළමුවන බිම්කවටි අඩංගු උප ලේඛනයට ඇතුළත් නොවන කිසිම බිම්කවටියක් පහත දැක්වෙන මායිම්වලට මැදිලි නමුදු ඒ පිළිබඳව යථෝජන දැන්වීම යටතේ විභාග කරණු නොලැබේ. එබඳු කිසිම බිම්කවටියකට අයිතිකම් කීය සිටීම උවමනා යනාදී

**උපලේඛනය**

මධ්‍යම පළාතේ මාතලේ දිස්ත්‍රික්කයේ උතුරු මාතලේ කොටියා ගයේ කන්දපල්ලේ කෝරළේ වැවකොටුවට යන ගමේ පිහිටා තිබෙන මෙහි පහත සඳහන් මායිම්වලට මැදිලි පහත දැක්වන සියළුම බිම්කවටි, එනම් —

උතුරට උතුරු මධ්‍යම පළාතේ නාරත්ගස්වැව යන ගමේ මායිම, නැගෙනහිරට උතුරු මධ්‍යම පළාතේ තෙල්දින්නවැව යන ගමේ මායිම, දකුණු දිසාප යන ගමේ මායිම, දියපාර (දකුණු දිසාප යන ගමේ මායිම), දකුණු දිසාප යන ගමේ මායිම,

දකුණට කඩදෙකවැව සහ ගල්වවුටගම යන ගම්වල මායිම, ගල් වවුටගම සිට ඇති පාරේ කොටසක් (ගල්වවුටගම යන ගමේ මායිම) පාරේ කොටසක් (නො 101 දරණ බිම් කවරිය) (රබාවෙල යන ගමේ මායිම), රබාවෙල යන ගමේ මායිම,

බස්නාහිරට පත්ගල යන ගමේ මායිම, උතුරු මධ්‍යම පළාතේ නො 15 දරණ අවසාන බෝපේ සිතියම, උතුරු මධ්‍යම පළාතේ දෙමට ගොල්ලේගම යන ගමේ මායිම

ලංකා මැණිමේ ගම් සිතියම නො 382

බිම් කවරිය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රු ප
1	පහනපාලයාය (දේවනුව සංවිධාන ව්‍යාපාරය පිණිස)	10 1 11
2	— පාර සහ ඉතුරු කරපු බිම	0 2 27
3	— ගල සහ කැලේ	2 1 35

බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ. රූ. ප	බිම්කර්මය	ඉඩමේ නම	ප්‍රමාණය, අ රූ ප
68	හීන්තපිටිය (දේවනුව සංවිධිත ව්‍යාපාරයට අයිති ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ) ...	0 1 29	91	හීන්තපිටිය (ප්‍රජාමධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ) ...	0 1 20
69	හීන්තපිටිය (ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ) ...	0 8 13	92	හීන්තපිටිය (ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ) ...	1 3 37
70	කුරපියාව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	4 0 3	93	හීන්තපිටිය (දේවනුව සංවිධිත ව්‍යාපාරය පිණිස) 34	0 26
71	කුරපියාව (දේවනුව සංවිධිත ව්‍යාපාරය පිණිස) ...	53 2 30	94	හීන්තපිටිය ..	0 3 29
72	— පාර සහ ඉතුරුකරපු බිම ...	2 0 88	95	හීන්තපිටිය ..	0 1 22
73	කුරපියාව (දේවනුව සංවිධිත ව්‍යාපාරය යටතෙහි) 28	2 17	96	හීන්තපිටිය ...	1 1 11
74	කුරපියාව (ප්‍රධාන ඇල දිගේ ඉතුරු කරපු බිම) .	0 1 11	97	හීන්තපිටිය ...	1 0 27
75	— ප්‍රධාන වාරිමානී ඇල ...	0 1 35	98	හීන්තපිටිය ...	0 1 18
76	— පාර සහ ඉතුරුකරපු බිම ...	1 0 35	99	හීන්තපිටිය ..	1 3 8
77	කුරපියාව (දේවනුව ව්‍යාපාරය පිණිස) ...	1 3 13	100	හීන්තපිටිය (පාර දිගේ ඉතුරු කරපු බිම) 0	1 14
78	— දියපාර (හිඳුණ) ...	0 0 7	100½	හීන්තපිටිය (ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	0 0 16
79	කුරපියාව (දියපාර, ඇල සහ පාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	0 3 11	101	ගම්කොය් සහ පාර (ගපි කොටසක්) ...	0 0 29
80	කුරපියාව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	3 1 38	101½	— ප්‍රසිඬ වැව දෙපාර්තමේන්තුවේ පාර (ගපි කොටසක්) ...	0 0 12
81	— දියපාර (හිඳුණ) ...	0 1 0	102	හීන්තපිටිය (දේවනුව සංවිධිත ව්‍යාපාරයේ ප්‍රජා මධ්‍ය ස්ථානය පිණිස කොටසක් වෙන්කර තිබේ) 1	1 37
82	කුරපියාව (දේවනුව සංවිධිත ව්‍යාපාරය පිණිස) ..	1 1 11	103	බෝගහමුලය (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ..	2 1 20
83	කුරපියාව (දේවනුව සංවිධිත ව්‍යාපාරය පිණිස) ..	5 2 14	104	— දියපාර (හිඳුණ) ..	0 0 25
84	— පාර සහ ඉතුරු කරපු බිම ...	1 1 2½	105	බෝගහමුලය ..	1 0 1
85	කුරපියාව (දේවනුව සංවිධිත ව්‍යාපාරය පිණිස) .	37 2 27	106	—දියපාර (හිඳුණ) ..	0 0 7
86	— දියපාර (හිඳුණ) ...	0 3 7	107	පිඬුරුගොඩගේන (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	2 1 10
87	කුරපියාව (දියපාර දිගේ ඉතුරු කරපු බිම) ...	5 1 39			
88	හීන්තපිටිය (ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ) ...	0 1 23			
89	හීන්තපිටිය (ප්‍රජා මධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ) ...	2 2 4			
90	හීන්තපිටිය (ප්‍රජාමධ්‍යස්ථානය පිණිස ඉතුරු කර තිබේ) ...	2 1 21			

මෙහි මුළු ප්‍රමාණය ... 1,184 3 22

**ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීම සම්බන්ධ දන්වීම**

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුළුබ් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

රත්නපුර දිස්ත්‍රික්කයේ නවදුක් කෝරළේ මැදපත්තුවේ නිව්තිගල පිහිටි නො. ඇස්. ඩී. පී. 36 දරන ජලානේ ලොව නො. 1 කෝ කොටසක් වන පනාපුරේගෙගේන නොහොත් ලිදගාවගේන, අයු ගොල්ලෙගේන නමැති ඉඩමෙන් අක්කර 5ක් පමණ විශාල කොටසක්.

අයිතිකම් කියන්නා ඇස්. ඒ. අයි ඇලපාන මහත්මයා, ඇල් පිටිය වලව්ව, ගොඩකවෙල.

සඳහන් මෙහි ඇති ඉඩමෙන් අඩි 15 පමණ හා අඩි 180 දිග බිම කැබැල්ල ඊට මෙහි.—

උතුර: වඩුමුඩුව කොරවුව;

තැගෙනහිර: වලක් මුල්ල-බෙලිඅත්ත ප්‍රසිඬ පාර;

දකුණ: ගල් ගුලුගහදෙණිය;

බස්නාහිර: සුරියගහවත්ත.

පී. ඩී. බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

අංක. ජේ 54 ඊ 71/ඇල් ඩී 7402.

වම් 1954ක් වූ අප්‍රේල් මස 29 වෙනි දින කොළඹදීය.

පී ඩී බුලත්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිතුමා

නො ජේ/ඊ/592/53/ඇල් ඇල්/ඒ 5636

වම් 1954ක් වූ මැයි මස 22 වැනි දින කොළඹදීය

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුළුබ් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

(1) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පලාතේ උඩබිගත්කුලම කෝරළේ එගොඩමැදලස්සතුලානේ අළුත්දිවුල්වැව ගමෙහි පිහිටි ඒ 108 දරන මුල් සිතියමේ අංක 4 දරන ඉඩම් කැබැල්ලේ කරත්ත පාර වශයෙන් පෙන්නුම් කරන ඉඩමෙන් පර්චස් 34ක කොටසක්.

(2) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරුළු පලාතේ උඩබිගත්කුලම කෝරළේ එගොඩමැදලස්සතුලානේ අළුත්දිවුල්වැව ගමෙහි පිහිටි ඒ 108 දරන මුල් සිතියමේ අංක 7 දරන ඉඩම් කැබැල්ලේ ඇල වශයෙන් පෙන්නුම් කරන ඉඩමෙන් පර්චස් 27ක කොටසක්.

1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත 5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950ගේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවිධිතය පිළිබඳ ඇමතිවරයා වූ පුළුබ් බණ්ඩා බුලත්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

දකුණු පලාතේ හම්බන්තොට දිස්ත්‍රික්කයේ බටහිර ගිරුවාපත්තුවේ පිහිටි කලවත්ත නමැති ගමේ ඇති වඩුමුඩුව කොරවුව නමැති පහත

(3) අනුරාධපුර දිස්ත්‍රික්කයේ හුරු එ පළාතේ උඩබියන්කුලම කෝරළේ එකොටසකට අයත් වූ ආකාරයට අදාළ වූ ආකාරයට පිහිටි ඒ 108 දරන මුල් සිතියමේ අංක 14 දරන ඉඩම් කැබැල්ලේ පාර වශයෙන් පෙන්වුම් කරන ඉඩමෙන් පර්චස් 29ක කොටසක්.

පී බී මුල්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක් වූ මාර්තු මස 4 වැනි දින  
කොළඹදිය

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි:

(1) පහත දැක්වෙන මායිම් ඇතුළත පිහිටි නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොමසාරිස් කුමාර්තුමාගේ ගම්මුලාදක නිලධාරීගේ කොමසාරිස් කුමාර්තුමාගේ ගම් පිහිටි වලපනේ වත්ත නමැති ඉඩම අක්කර 14ක් පමණ ඇති ඉඩම් කොටස වේ. ඊට මායිම්:—

උතුරට සහ නැගෙනහිරට රාගල-නුවර පි. බඩලිච්චි හි පාර;

දකුණට අගල් සහ කේ පී. පෙරේරාට (දුනුකේගොල්ල) අයිති ඉඩම්;

බස්නාහිරට වලපනේ වත්ත

(2) පහත දැක්වෙන මායිම් ඇතුළත පිහිටි නුවර එළිය දිස්ත්‍රික්කයේ වලපනේ ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කොමසාරිස් කුමාර්තුමාගේ ගම්මුලාදක නිලධාරීගේ කොමසාරිස් කුමාර්තුමාගේ ගම් පිහිටි වලපනේ වත්ත නමැති ඉඩම අක්කර 3, රු.ඩී 3, පර්චස් 22ක් පමණ ඇති ඉඩම් කොටස වේ ඊට මායිම් —

උතුරට කඩවැව සහ මහවැව තෝවත්ත,

නැගෙනහිරට නාරගස් කඳුර කුමුර සහ අප්පුසිකොකු සහ යු. ජී අණමලාට අයිති ගොඩ ඉඩම්;

දකුණට උඩවත්තේ කඳුර,

බස්නාහිරට මහවැව තෝවත්ත

පී බී මුල්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා

නො පේ/ඇල් ඇල් ඩී/530/53 (වීඊ)—ඇල් ඩී 1136/ඇල් ඊ.

වම් 1954ක් වූ මැයි මස 27වෙනි දින  
කොළඹදිය

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
5 වෙනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනාකර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥා පනතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ පුංචි බණ්ඩා මුල්කුලමේ නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි.

යාපනේ දිස්ත්‍රික්කයේ දුපේ කොමසාරිස් කාරයාගේ බස්නාහිර තිබී කොට්ටලම්වුත්ත සහ මණල්පිට්ටි නමැති ඉඩම්වලින් අක්කර 2½ක් පමණ ඇති කොටස් දෙකක් වේ. ඊට මායිම් —

උතුරට කේ ඒ වෙල්ලයිසාපිල්ලේගේ ඉඩම; කේ එලයනම්බි පිත්ත තුරෙහේ ඉඩම, අරුනාසලම් වෙළුපිල්ලේගේ ඉඩම, සන්මුගම් අරුනාසලම්ගේ ඉඩම; කන්තප්පු කේමසුන්තුවගේ ඉඩම; කන්තසියා බාලසිංහම් සහ ටාව අයගේ ඉඩම; සිතම්බර් පිල්ලේ පරමු ආරුමුගමගේ ඉඩම සහ කන්තප්පු කේමසුන්තුවගේ ඉඩම;

නැගෙනහිරට කන්තසියා බාලසිංහම් සහ ටාව අයගේ ඉඩම,

දකුණට. කේ ඒ වෙල්ලයිසාපිල්ලේගේ ඉඩම; සංගරපිල්ලේ කණපිපිල්ලේගේ ඉඩම; සන්මුගම් අරුනාසලම්ගේ ඉඩම; සිතම්බර්පිල්ලේ පරමු ආරුමුගමගේ ඉඩම සහ කන්තප්පු කේමසුන්තුවගේ ඉඩම සහ මුහුද;

බස්නාහිරට. කාරනගර් ඊලුකේඩි පාරට එන පී. සී. පාර.

පී. බී මුල්කුලමේ,  
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමා.

වම් 1954ක් වූ මැයි මස 31 වැනි දින  
කොළඹදිය.

ඇල් ඩී. 3928.

ආණ්ඩුවේ කටයුත්තකට ඒ නම්:—පේරාදෙණිය-රම්බොඩ පාරේ 12/6 සහ 12/7 දරණ බෝක්කු අතර පාර පලල් කිරීම පිණිස මෙහි පහත සඳහන්වන ඉඩම් ලබාගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "203 පරිච්ඡේදයේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ පස්වෙනි කාණ්ඩයේ කරතිබෙන පංකාර්තුචල ප්‍රකාරයට ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිතුමාගෙන් නිසි ආකාර මට අණ ලැබී තිබේ, ඒ ඉඩම නම්:—

සිතියමේ නො. පී ඩී, ඒ 1,577. ගම—කහට්ටිපිය (කොටස)

ලොඬ නො. 2.

ඉඩමේ නම කොහිලනේ කොටුව, නුවර පාරේ වරිපනම් නො. 287, දරණ ඉඩමේ කොටස.

විස්තරය අඩි, දෙඩම් සහ වෙනත් ගස්වලින් ද, නාවකාලීන ගොඩ නැගිල්ලක කොටසකින් ද යුත් වත්ත

අයිතිකම්කීයන්තා ඇම් ඩී. තෙලේනිස් අප්පු, නො. 297, කහට්ටිපිය.

ප්‍රමාණය අ 0, රු 0, ප 1.9.

එබැවින් ඉඩම අයිතිකරගැනීමට ආණ්ඩුවේ කලාපයට තිබෙන බව පොදුජනාධිපති දනගැන්ම සඳහා හඳවෙති වගන්තියේ ඕනෑකර තිබෙන හැරියට මෙයින් දැනුම්දෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සාමාජිකයන් තමුන්ම නොහොත් තමුන් වෙනුවට ක්‍රියාකරණ අය වම් 1954ක් වූ ජූලි මස 27 වෙනි දින පෙරවරු 10ට මහනුවර කම්බේපිණේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොඩි අත්දැමේ අයිතිවාසිකම්ද කියා කියාසිටින්නට ඕනෑවා සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනත් ඊට ඇත්තාවූ තමුන්ගේ අයිතිකමේ තොරතුරුත් කියාසිටින්නට ඕනෑ බව මෙයින් දැනගත යුතුයි.

මර්න රයිට්,

මහනුවර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්ත තුමා.

වම් 1954ක් වූ ජූනි මස 1 වෙනි දින  
මහනුවර කම්බේපිණේදිය.

සම්බන්ධ නො. ඇල් පී ඩී 73.

1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි.

ජ/සංගමිත්තා විද්‍යාලය සඳහා ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර.—

මූලික සිතියමේ නම්වරය ඒ 1,555. ගම—මඩවලමුල්ල මිනුවන්ගොඩ කොමසාරිස් නම්වර 9.

කැබැල්ල. 1.

ඉඩමේ නම අතුරුලියවත්ත නොහොත් කදුරුගොල්ලේද—වස්වැල්ල පාරේ වරිපනම් නම්වර 264 සහ 266 දරන කැබලි

විස්තරය පොල් ඉඩමෙහි අවුරුදු 15-20 වූ පොල් ගස් 22 ක් ද, අවුරුදු 5 ක් වූ පොල් ගස් සහ පුවක් ගස් 3 ක් ද, අවුරුදු 2 ක් වූ පොල් පැල 2 ක් ද, අවුරුදු 7 ක් වූ පුවක් ගස් 1 ක් ද, අවුරුදු 12 ක් වූ දෙල් ගසක් ද, අවුරුදු 6 ක් වූ බිලිත් ගසක් සහ කොස් පැලයක් ද, ස්ථිර ගොඩනැගිලි 2 ක් සහ තාප්පයක් ද තිබේ

අයිතිකම් කියත්තෝ අභ්‍යන්තර, අදාලයා වී. ජේ. ගමන්පිල

ප්‍රමාණය අ 0, රු. 1, ප 267

කැබැල්ල : 2.

ඉඩමේ නම —

විස්තරය ඉඩම්වලට යාමට ඇති පාර

අයිතිකම් කියත්තෝ ගාල්ලේ ගැවපොක් පාරේ ඩී. ප්‍රේමී අබේසූරිය සහ රත්පිත් අබේසූරිය

ප්‍රමාණය අ 0, රු. 0, ප. 549.

කැබැල්ල : 3

ඉඩමේ නම තාරත්ගහවත්ත නොහොත් අතුරුලියවත්ත-වක්වැල්ල පාරේ වරිපනම් නම්වර 260 දරන කැබලි

විස්තරය පොල් ඉඩමෙහි අවුරුදු 40-50 වූ කොස් පොල් සනාදිය තිබේ ස්ථිර ගොඩනැගිලි 3 ක් ද, ස්ථිර ගොඩනැගිලි 4 ක් ද, බැම්මෙන් බිඳින ලද මුදල සහ නාන කාර්යයක් ද, බැම්මෙන් බිඳින ලද තාප්පයක් සහ තවත් තාප්පයක් ද, කපන ලද කානුවක් ද තිබේ

අයිතිකම් කියත්තෝ ගාල්ලේ ගැවපොක් පාරේ ඩී ප්‍රේමී අබේසූරිය සහ රත්පිත් අබේසූරිය

ප්‍රමාණය අ 0, රු. 3, ප. 1675

කැබැල්ල : 4

ඉඩමේ නම කොළඹ වලව්වෙවත්ත නොහොත් කිරිමැටියවත්ත, වක්වැල්ල පාරේ වරිපනම් නම්වර 254, 256, 258, 258/1, 258/2, 258/3 දරන ඉඩම්

විස්තරය පොල් ඉඩමෙහි අවුරුදු 40-50 වූ කොස් පොල් ගස් තිබේ ස්ථිර ගොඩනැගිලි 3 ක් ද, තාවකාලික ගොඩනැගිලි 4 ක් ද, බැම්මෙන් බිඳින ලද වැසිකිළියක් ද, තල්කඩන සානායක් ද, කපලක් ද තිබේ.

අයිතිකම් කියත්තෝ ගාල්ලේ වක්වැල්ල පාරේ නම්වර 276 හි පී. ජේ. ඒ. ද සිල්වා මහත්මිය, ගාල්ලේ වක්වැල්ල පාරේ පෙරකපේරු තැන්නන් ඇප් ඒ ඩී ඇස්. විජේරත්න මහතා, ගාල්ලේ වක්වැල්ල පාරේ නම්වර 258/2 හි නානායක්කාරවසන්තාගහවත්තේ ආරච්චිගේ දමිත් අප්පුසාමි.

ප්‍රමාණය අ 1, රු. 1, ප 3345

එකතුව : අ 2, රු. 5, ප. 176.

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කිසිවක් සිදුපුද්දාම නම් තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් වම් 1954 ක් වූ ජූලි මස 9 වැනි දින පෙරවර 10 ව ගාල්ලේ කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද, වම් 1954 ක් වූ ජූලි මස 2 වන දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇප් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි

වම් 1954 ක් වූ ජූලි මස 2 වැනි දිනට පෙර අයිතිවාසිකම් කියා ලියවිලි ඉදිරිපත් නොකරන අයගේ අයිතිය ගැන විභාගයේදී සලකා බලනු නොලැබේ.

ඩී විස්වාසම්,  
ගාලු දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා

වම් 1954 ක් වූ ජූලි මස 7 වැනි දින  
ගාල්ලේ කවිචේරියේදී

ඇල් බබිලිව් 3658

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ

ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

පී ටී ඒ 285—අළුත්වෙලම

කැබැල්ල : 1.

ඉඩමේ නම ගුරන්දවත්ත (බණ්ඩාරවෙල පාරේ නො 110 දරන උපරනම් පොම්මරයෙන් කොටසක්) නො 3 දරන කොටසක

විස්තර එළිමහන් මුළුමන, සිමෙන්ති කාණුවක කොටසක් තිබේ.

අයිතිකම් කියත්තා ඩී මාර්සිංග, පිංආරාව, බදුල්ල

ප්‍රමාණය අ 0, රු. 0, ප 62

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසිවක් සිදුපුද්දාම නම් තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 අගෝස්තු මස 20 වෙනි දින සවස 2.30 ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954 අගෝස්තු මස 13 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇප් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම මල්පු තිරල්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ අයි මොහිඩින්,  
ලාච පලාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954 ක් වූ මැයි මස 29 වෙනි දින  
බදුලු කවිචේරියේදී

ඇල් බබිලිව් 3711

1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත  
7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950 හේ අංක 9 දරන ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

නො 19 දරන අන්තිම ගම් සිතියමේ නො 16 දරන අතිරේකය ගම—කිනිගම

කැබැල්ල : 300.

ඉඩමේ නම උඩුනුල්පොත අරාවත්ත

විස්තර වත්ත, අවුරුදු 6-8 වයසැති පැපොල් ගස් 1 ක් ද, අවුරුදු 5-6 වයසැති දෙබම් ගස් 1 ක් ද, අවුරුදු 20 ක් පමණ වයසැති කොස් ගසක් ද තිබේ

අයිතිකම් කියත්තෝ ඇල් කේ කරෝලිස් අප්පුසාමි, උඩුනුල් පොත, බණ්ඩාරවෙල සහ ඒ ඒ ඩී විල්බට්, සිංහගිටි හෝටලය, බණ්ඩාරවෙල

ප්‍රමාණය අ 0, රු. ප 112

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම් අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කිසිවක් සිදුපුද්දාම නම් තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1954 අගෝස්තු මස 21 වෙනි දින උදේ 10 ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛවිය යුතුයි

තවද 1954 අගෝස්තු මස 14 වෙනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවසාවයන්, එකී ඉඩම් ලබාගැනීමේ ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳුණු ඇප් මා වෙත (පිටපත් දෙකක් සහිතව) ලියවිලි ලකීන් දැනුම්දිය යුතුයි උරුමය සම්බන්ධව සියලුම මල්පු තිරල්පු මා වෙත විභාගයේදී ඉදිරිපත් කළ යුතුයි

ඒ අයි මොහිඩින්,  
ලාච පලාතේ ආණ්ඩුවේ උප ඒජන්තතුමා.

වම් 1954 ක් වූ මැයි මස 29 වෙනි දින  
බදුලු කවිචේරියේදී



**காணி நிர்ணய முன்னறிவித்தலைக் குறித்த விளம்பரங்கள்**

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 2,982 (மாதத்தின்)

இதனோடேயே திறுக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளின் எதற்கேனும் அதன் எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆண்டு (ஜூலை) ஆனி மாதம் 11 ம் தேதியிலிருந்து மூன்று மாத காலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்த, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினப்படி அக்காணியை முடிக்கரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினப்படி இக்கூல அறிவித்தலைக் கொடுக்கப்படுகின்றது

1951 ம் ஆண்டு (ஏப்ரல்) சித்திரை மாதம் 3 ந தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதிக்கு கந்தோரிற் கொடுக்கப்பட்டது.

**பீ கே. அய்யர்தன,**  
காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும் உரித்துக்களைக்கொண்ட காசித உறைகளின் இடது கைப்பக்க மேல் மூலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு—(a) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென் றெப்பிசா) காணி நிர்ணய உத்தியோகத்தாரிடமும அவைகளின் அளவைப்பாடங்களை (சர்வேயர் டென்னர்ஸ்) நில அளவைக்காரியகாததரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமென்பதை அறிந்துகொள்ள

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளை விட, விவரித்துள்ள எல்லகட்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாதத்தின் டிஸ்திரிக், வடக்கு மாதத்தின்ப பகுதியையச் சேர்ந்த கந்தப்பாள கோழையிலுள்ள இஹளடிக்கல் கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித்துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைகளுக்கினறன —

வடக்கு அருவியின் ஓர் பாகம் (மகளுக்கல்வெவ கிராமத்தின் எல்லை) மகளுக்கல்வெவ கிராமத்தின் எல்லை, அருவியின் ஓர் பாகம், (மகளுக்கல்வெவ கிராமத்தின் எல்லை), அருவியின் ஓர் பாகம், (தமன் கிராமத்தின் எல்லை) தமனயினதும் பஹளடிக்கலயினதும் கிராமங்களின் எல்லைகள், மிலலகலே எலயின் ஓர் பாகம், (பஹளடிக்கல் கிராமத்தின் எல்லை), பஹளடிக்கல் கிராமத்தின் எல்லை

கீழ்க்கு பஹளடிக்கலயினதும் மிளளப்பஹாயினதும் கிராமங்களின் எல்லைகள்.

தெற்கு பெலியகந்த கிராமத்தின் எல்லை, பட்டாணடு எலயின் ஓர் பாகம், (பெலியகந்த கிராமத்தின் எல்லை) பெலியகந்த கிராமத்தின் எல்லை.

மேற்கு. குமபுககொல்லயினதும் புளவேவெவயினதும் கிராமங்களின் எல்லைகள்

இலங்கை யளவை கிராமப்படம் இல 355

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ. மு. ப.
1	—அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 5
2	—அருவி (வறறிய)	0 0 11
3	—அருவி (வறறிய)	0 0 32
4	கொமமத்தாவேகெலே (அருவிகளுடன் சேமிப்பு)	3 3 19
5	பிலசிகேவெவகந்த, கொமமத்தாவேகந்த	33 0 22
6	—அருவி (வறறிய)	0 0 21
7	—அருவி (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 23
8	—அருவி (வறறிய)	0 0 18
9	—அருவி (வறறிய)	0 0 9
10	—அருவி (வறறிய)	0 0 1
11	—அருவி (வறறிய)	0 0 5
12	நாகொலலேகெலே (அருவிகளுடன் சேமிப்பு)	8 0 0
13	நாகொலலேகெலே, கொமமத்தாவே விஹாரே (புராதன டாகொப்பாவைக் கொண்ட அழிவுகள்)	1 3 35
14	—அடிப்பாதை	0 0 5

காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம் எ. மு. ப.
15	நாகொலலேகெலே (அருவியுடன் சேமிப்பு—மில்லக்கலே எல்)	6 1 3
16	மில்லக்கலே எல் (அருவி) (வறறிய)	0 2 10
17	தெலெட்டியக்கல்	48 0 4
18	வெலனகொலலேகெலே	2 0 22
19	வெலனகொலலேகெலே, வெவெவெனனே	21 2 6
20	—அருவி	0 1 39
21	வெலனகொலலேகெலே, வெவெவெனனேகெலே (அருவியுடன் சேமிப்பு)	8 2 32
22	வெவெவெனனேகெலே, வெலனகொலலேகெலே	13 1 24
23	—அடிப்பாதை	0 0 38
24	மில்லக்கலே எல் (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்)	0 0 37
25	வெவெவெனனேகெலே, வெலனகொலலேகெலே (அருவியுடன் சேமிப்பு)	2 3 36
26	மில்லக்கலே எல் (அருவி) (வறறிய)	0 0 11
27	வெவெவெனனேகெலே	2 3 29
28	வெவெவெனனேகெலே (வெலனகொலலே எல் வுடன் சேமிப்பு)	0 2 34
29	வெலனகொலலே எல் (அருவி) (வறறிய)	0 0 11
30	வெவெவெனனேகெலே	3 1 25
31	கோனகொலலேவெவ (குளமும அணைக்கடமும்)	23 3 31
32	—அடிப்பாதை	0 0 17
33	நட்டமிறியைய, நட்டமிறியேன	18 0 5
34	நட்டமிறியேன (அருவியுடன் சேமிப்பு)	5 2 15
35	—அருவி (வறறிய)	0 3 23
36	நட்டமிறியேன (அருவியுடன் சேமிப்பு)	4 2 0
37	பெலியகந்ததேஹீன (அருவியுடன் சேமிப்பு)	3 2 23
38	நட்டமிறியேன, நட்டமிறியைய	5 0 29
39	நட்டமிறியேன	1 1 11
40	எதினிலெட்டிக்கல் (கற்பாறை)	2 0 9
41	நட்டமிறியைய	0 1 35
42	நட்டமிறியேன	0 2 7
43	நட்டமிறியைய	1 3 12
44	ஷே	0 1 33
45	நட்டமிறியேன (அருவியுடன் சேமிப்பு)	0 3 24
46	—அடிப்பாதை	0 0 14
47	தொடங்கஹமுலகெலே	0 3 5
48	தொடங்கஹமுலகெலே (அருவியுடன் சேமிப்பு)	0 1 35
49	நட்டமிறியைய, நட்டமிறியேன (அருவியுடன் சேமிப்பு)	4 0 26
50	நட்டமிறியேன (அருவியுடன் சேமிப்பு)	0 0 27
51	ஷே	0 1 7
52	ஷே	0 3 6
53	தொடங்கஹமுலகெலே	0 2 30
54	ஷே	0 2 14
55	நட்டமிறியேன	1 1 33
56	நட்டமிறியேன (அருவியுடன் சேமிப்பு)	0 1 0
57	நட்டமிறியைய, தொடங்கஹமுலகெலே (அருவி யுடன் சேமிப்பு)	4 0 19
58	பெலியகந்ததேஹீன (அருவியுடன் சேமிப்பு)	1 2 0
59	—அருவி	0 2 1
60	—கற்பாறை	0 2 0
61	நட்டமிறியைய (அடிப்பாதையுடன் சேமிப்பு)	1 1 28
62	—அடிப்பாதை	0 0 18
63	தொடங்கஹமுலகெலே	0 3 13
64	ஷே	0 2 18
65	மீகந்தயாயேகெலே, மீகந்ததேஹீன	3 2 24
66	தொடங்கஹமுலகெலே, நட்டமிறியைய	2 3 20
67	தொடங்கஹமுலகெலே (அருவியுடன் சேமிப்பு)	1 2 19
68	—அருவி (வறறிய)	0 0 31
69	வெலனகொலலேகெலே (அருவியுடன் சேமிப்பு)	0 1 35
70	பஹளடிக்கலேகெலே	1 2 19
71	மீகந்தயாயேகெலே	1 0 38
72	மீகந்ததேஹீன	0 2 36
73	—ஹொறவ எல்	0 0 32
74	—அடிப்பாதை	0 0 6
75	நாறனகஹமுலகெலே	9 0 31
76	திம்பிழிகஹகொடடுவெவ (குளமும அணைக்கடமும்)	0 2 8
77	—அடிப்பாதை	0 1 0
78	நாறனகஹமுலகெலே (பிஹில எல்வுடன் சேமிப்பு)	2 3 25
79	—பிஹில எல் (அருவி) (வறறிய)	1 1 24

காணித துணை	காணியின பெயர்.	விசாலம் ஏ று ப.
85	ஹீனனபிட்டகெலே, ஹீனனபிட்டஹேன (பிஹில் எலவுடன சேமிப்பு)	4 2 20
86	ஹீனனபிட்டகெலே (பிஹில் எலவுடன சேமிப்பு)	2 0 21
87	ஹீனனபிட்டஹேன (பிஹில் எலவுடன சேமிப்பு)	9 2 2
88	ஹீனனபிட்டகெலே (அருவியுடன சேமிப்பு—அம்ப கஹமுலயாயே எல்)	3 3 27
89	அம்பகஹமுலயாயே எல்	0 0 4
90	ஹே	0 0 37
91	ஹீனனபிட்டகெலே (வெவுடஹீனனே எலவுடன சேமிப்பு) ..	0 1 13
92	ஹீனனபிட்டகெலே, பிலசிகேவெவகெலே, நா கொலகெலே	108 3 28
93	ஹீனனபிட்டஹேன, நம்பியாஹேனேதனிகொடுவ	27 1 20
94	நம்பியாஹேனேதனிகொடுவ	1 2 36
96	நம்பியாஹேனேதனிகொடுவ (அருவியுடன சேமிப்பு)	2 1 2
97	—அடிப்பாதை	0 0 13
98	—கிராமச்சங்க ரேட்டு	0 3 28
99	அலியாவெட்டுஹேன, கறவகஹமுலஹேன	36 3 16
100	கறவகஹமுலஹேன	1 0 31
101	அலியாவெட்டுஹேன, கறவகஹமுலஹேன, குடாறையாஹேன	9 1 27
102	குடாறையாஹேன (பட்டானுஎலவுடன சேமிப்பு)	1 0 10
103	ஹே	2 0 15
104	ஹே	2 1 33
105	ஹே	3 2 12
106	ஹே	3 1 27
107	ஹே	1 0 29
108	ஹே	1 2 39
109	ஹே	1 2 7
110	ஹே ..	0 3 12
111	—அடிப்பாதை	0 0 24
112	குடாறையாஹேன (அடிப்பாதையுடன சேமிப்பு)	0 0 36
113	குடாறையாஹேன	0 3 12
114	ஹே	2 0 8
115	ஹே	0 2 12
116	குடாறையாவத்த	0 3 8
117	குடாறையாஹேன	0 2 25
118	—அடிப்பாதை ..	0 0 4
127	இஹலடிககலவெவ (குள்மும அணைக்கட்டும)	13 1 26
128	—அடிப்பாதை	0 0 14
129	—அடிப்பாதை	0 0 1
131	—அடிப்பாதையும சேமிப்பும்	0 0 34
132	றுப்பேகலவகவத்த	1 1 0
133	மீகந்தஹேன	0 2 34
134	றுப்பேகல	1 0 38
135	மீகந்தஹேன (அருவியுடன சேமிப்பு)	1 2 7
136	பெலியகந்தஹீனன	117 1 15
137	மீகந்தஹேன	11 1 32
138	ஹே	1 2 4
139	மீகந்தயாயேவத்த	1 1 7
140	ஹே	0 3 10
141	மீகந்தஹேன	0 3 6
142	ஹே	0 2 20
143	மீகந்தயாயேவத்த	1 0 8
144	மீகந்தயாயேஹேன	0 2 20
145	குடாறையாஹேன	1 2 9
146	குடாறையாஹேன (அருவியுடன சேமிப்பு)	1 0 36
147	பெலியகந்தஹீனன (அருவியுடன சேமிப்பு)	0 2 35
148	—அருவி (வறறிய)	0 2 17
149	குடாறையாஹேன (அருவியுடன சேமிப்பு)	3 0 27
150	ஹே	11 1 9
151	குடாறையாஹேன (பட்டானுஎலவுடன சேமிப்பு)	2 3 32
152	பெலியகந்தஹீனன (பட்டானு எலவுடன சேமிப்பு)	9 0 8
153	பட்டானு எல் (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்) ..	0 3 22
	மொத்தம் ..	693 1 31

காணியுரிமை நிர்ணயச் சட்டம்

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி 2,983 (மாத்நீ)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன எப்பங்குகேனும் அதில் எச்சோநதைக்கேனும் தமக்கு உரித்துண்டென்று 1954 ம் ஆடு (ஜூன்) ஆனி மாதம் 11 ம் தேதியிலிருந்து மூன்று மாச காலத்துக்குள் இதனடியிற் கையாப்பமிட்டவருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்கும்படித்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம் பிரிவினபடி அக்காணியை முடிக்க குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்கரிய காணியாக அதன் விஷயத்திற் செய்யவேண்டியன செய்து முடிக்கப்படுமென்று மேற் சொல்லிய சட்டத்தின் 4 ம் பிரிவினபடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம் ஆடு (ஏப்ரல்) சித்திரை மாதம் 3 ந் தேதியிலன்று கொழும்பிலுள்ள காணியுரிமை நிர்ணயப்பகுதி கந்தோறற் கொடுக்கப்பட்டது.

பி. கே அபயரத்ன,

காணியுரிமை நிர்ணய உதவி உததியோகத்தர்

\*\*மேற்காணும் அறிவித்தலினபடி வரும் உரித்துக்களைக்கொண்ட காங்கி உறைகளின் இடது கைப்பக்க மேல் முலையில் “நிர்ணய அறிவித்தல் உரிமை” என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்

குறிப்பு —(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றிலமென றெய்சிசா) காணி நிர்ணய உததியோகத்தரிடமும அவைகளின் அளவைப்படிக்கள (சாவேயா ஹெனரல்) நில அளவைக்காரியகாததரிடமும பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேயுமுள்ள வழியுரித்து அக்காணிகளுக்குள்ள உரித்தாமைப்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்டவணியில் சொல்லப்பட்டிருக்கும் காணித் துண்டுகளைவிட விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும் வேறு காணித் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்படமாட்டா. அவ்வித காணித் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய நிலை.

அட்டவணை

மத்திய மாகாணம், மாத்நீ டிஸ்திரிக், வடக்கு மாத்நீப் பகுதியைச்சேர்ந்த கந்தபலல கோறையிலுள்ள புலனேவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணித் துண்டுகள் இக்காணித் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு பனகல கிராமத்தின் எல்லை, குமபுககொல்லே எலயின் ஓர் பாகம், (பனகல கிராமத்தின் எல்லை), டெயோகம் எலயின் ஓர் பாகம், (பனகல கிராமத்தின் எல்லை), பனகல கிராமத்தின் எல்லையும் மக்குல கலவெவ கிராமத்தின் எல்லையும், அருவியின் ஓர் பாகம் (வறறிய), (மக்குலகல வெவ கிராமத்தின் எல்லை), இஹலதிககல கிராமத்தின் எல்லை

கீழ்க்கு இஹலதிககல கிராமத்தின் எல்லை, தெற்கு குமபுககொல்ல கிராமத்தின் எல்லை மேற்கு ஹவனெல்ல ஓயவின் ஓர் பாகம், (ஹேனயா றெட்டாவெவ)

இலங்கை யளவை கிராமப்படம் இல 356.

காணித துணை	காணியின பெயர்	விசாலம் ஏ று ப
1	ஹாவனெல்ல ஓய (அரைவாசி விசாலம்) ..	3 0 15
2	— அருவி (வறறிய)	0 1 12
3	வில்லெலபிட்டியேகுமபுற (அருவியுடன சேமிப்பு)	5 2 35
4	— அருவி (வறறிய)	1 0 29
5	வில்லெலபிட்டியேகுமபுற	26 0 19
6	— ரேட்டும சேமிப்பும்	1 0 18
7	— வாயக்காலின் கீள்	0 2 2
8	பலுகொல்லயாய (வாயக்காலுடன சேமிப்பு)	0 2 10
9	பலுகொல்லயாய	10 1 28
10	ஹே (சேரிப்பாதையுடன (கொலொவி ரேட்டு) சேமிப்பு)	0 1 14
10½	— வாயக்கால	0 0 0 2
11	கந்தபொடஹேன (பிரதான வாயக்காலுடன சேமிப்பு)	5 3 30
12	— நீப்பாசன வாயக்கால	0 0 2
12½	— ஹே	0 0 1
13	வெலகாவஹேன (சேரிப்பாதையுடன (கொலொவி ரேட்டு) சேமிப்பு)	0 3 33
14	வெலகாவஹேன	4 3 36
15	குமபுககொல்லேஎல் (டெப்பொகம் எல் (அருவி) (வறறிய) (அரைவாசி விசாலம்) ..	0 3 17

காணித துணை	காணியின் பெயர்.	விசாலம். எ ரு ப.	காணித துணை	காணியின் பெயர்	விசாலம் எ ரு. ப.
16	வெலகாவதேறன (குமபுகொல்லே எல்லுடனும் டெபொகம் ஈலவுடனும் சேமிப்பு)	5 1 8	73	வெலகாவயாயேவத்த	0 0 37
17	வெலகாவதேறன	11 3 34	74	ஷே	0 1 12
18	— ரேட்டும் சேமிப்பும்	1 1 5	75	ஷே	0 2 28
19	— பிரதான வாயக்கால்	1 0 31	76	கறுப்பையாதேறன	0 3 24
20	வெலகாவதேறன (பிரதான வாயக்காலுடன் சேமிப்பு)	0 3 34	77	அனுத்தெல்லு, நய, நய	0 1 38
21	பட்டியகாவதேறன, வெலகாவதேறன (டெபொகம் எல்லுடன் சேமிப்பு)	1 2 37	78	ஷே (குள அணைக்கட்டிற்கு கீழ் உள்ள சேமிப்பு)	0 1 10
22	டெபொகம் எல் (அருவி) (வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 1 0	79	வெலகாவயாயேதேறன (குள அணைக்கட்டிற்கு கீழ் உள்ள சேமிப்பு)	0 1 11
23	வறதமனயாயேதனிகொட்டுவ	2 1 35	80	ஷே	0 0 12
24	— கிராமச் சங்க ரேட்டே	0 1 24	81	ஷே	0 1 33
25	பட்டியகாவதேறன, வெலகாவதேறன	5 2 25	82	வெலகாவதேறன (சேரிப் பாதையுடன் (கொலொனி ரேட்டே) சேமிப்பு)	0 0 8
27	வெலகாவதேறன	0 3 22	83	வெலகாவயாயேதேறன	0 2 34
28	ஷே	3 0 12	84	வெலகாவயாயேதேறன (குள அணைக்கட்டிற்கு கீழ் உள்ள சேமிப்பு)	0 0 22
29	— ஹொரே எல்	0 0 8	85	வெலகாவயாயேவத்த	1 2 27
30	— அடிப்பாதை	0 0 14	86	வெலகாவயாயேதேறன	0 1 10
31	புலனெவெ குளம் (குளமும் அணைக்கட்டும்)	13 1 10	87	வெலகாவயாயேவத்த	0 3 21
32	பட்டியகாவதேறன, வெலகாவதேறன	28 1 28	88	ஷே	1 3 23
33	பட்டியகாவதேறன வெவ	0 3 28	89	வெலகாவதேறன	15 3 8
34	— ரேட்டும் சேமிப்பும்	1 0 37	90	வெலகாவதேறன (சேரிப் பாதையுடன் (கொலொனி ரேட்டே, சேமிப்பு)	0 2 3
35	பட்டியகாவதேறன, வெலகாவதேறன	30 1 33	91	— ரேட்டே	1 1 7
36	— ரேட்டும் சேமிப்பும்	0 1 17	92	— ரேட்டே	3 3 1
37	பட்டியகாவதேறன (பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டேடன் சேமிப்பு)	0 3 28	93	குமபுகொல்லேஎல் (அருவி) (வற்றிய)	0 3 1
38	— அருவி (வற்றிய)	0 0 6	94	— வாயக்கால்	1 3 12
39	— அருவி (வற்றிய) (அரைவாசி விசாலம்)	0 0 7	95	— வாயக்கால்	2 1 26
40	குடாகல்தேறன (அருவியுடன் சேமிப்பு)	5 1 6	96	வில்லெறெலபிட்டியே குமபுற (ரேட்டேடனும் பிர தான வாயக்காலுடனும் சேமிப்பு)	5 0 24
41	— அருவி (வற்றிய)	0 0 17	97	வில்லெறெலபிட்டியே குமபுற	42 0 11
42	குடாகல்தேறன	27 1 32	98	கோனகறுமுலயாயே மூக்கலான, பங்குறவல் மூக்கலான (ஹவனெல்லே ஓயவுடன் சேமிப்பு)	7 3 2
43	ஷே	0 3 37	99	— அருவி (வற்றிய)	0 1 21
44	போதிருக்காராமய கோவில்	0 2 23	100	— அருவி (வற்றிய)	0 1 5
45	ஷே (இஹெலவெல் குளம்) (பாவியா மல் விடப்பட)	0 0 33	101	— அருவி (வற்றிய)	0 0 14
46	போகஹமுலயாய	0 0 38	102	— நீர்ப்பாசன வாயக்கால்	0 0 27
47	ஷே (இஹெலவெல் குளம்) (பாவியா மல் விடப்பட)	0 2 37	103	வெவெதெனெதேறன (வாயக்காலுடன் சேமிப்பு)	2 3 21
48	போகஹமுலயாயேதேறன	0 0 16	104	— ரேட்டும் சேமிப்பும்	1 0 7
49	ஷே (குளம்) (பாவியாமல் விடப்பட)	0 2 13	105	வெவெதெனெதேறன	27 0 14
50	போகஹமுலயாயேதேறன (இஹெலவெல் குளம்) (பாவியாமல் விடப்பட)	0 1 17	106	ஷே (அருவியுடன் சேமிப்பு)	2 0 29
51	போகஹமுலயாயேதேறன (குளத்தின் ஓர் பாகம்) (பாவியாமல் விடப்பட) (அமபகஹமுலயாயே எல்லுடன் சேமிப்பு)	0 0 15	107	— அருவி (வற்றிய)	0 1 31
52	அமபகஹமுலயாயே எல் (அருவி) (வற்றிய)	0 3 0	108	கந்தப்பொத்தேறன	64 2 15
53	குடாகல்தேறன (இஹெலவெல் குளத்தின் ஓர் பாகம்) (பாவியாமல் விடப்பட) (அமபகஹமுல யாயே எல்லுடன் சேமிப்பு)	0 3 4	109	— ரேட்டும் சேமிப்பும்	0 3 2
54	போகஹமுலயாய (ரேட்டேடன் சேமிப்பு)	0 0 39	110	கந்தப்பொத்தேறன, குப்பாயன் கலயாய (வெவொர் தேறன எல்லுடன் சேமிப்பு)	5 1 7
55	அமபகஹமுலயாய (அமபகஹமுலயாயே எல் வுடன் சேமிப்பு)	1 2 9	111	குமபுகொல்லேஎல் (அருவி) (வற்றிய)	0 2 21
56	அமபகஹமுலயாய	1 1 15	112	வெலகாவதேறன, வெலகாவதேறன	18 2 29
57	அமபகஹமுலயாயே எல் (அருவி) (வற்றிய)	0 0 27	113	பங்குறவலயாயேதேறன	3 1 34
58	வெலகாவதேறன, வெலகாவதேறன (சேரிப்பா தையுடன் (கொலொனி ரேட்டே) சேமிப்பு)	1 2 34	114	— (சேரிப்பாதையுடன் (கொலொனி ரேட்டே) சேமிப்பு)	0 1 34
59	பட்டியகாவதேறன (சேரிப் பாதையுடன் (கொலொனி ரேட்டே) சேமிப்பு)	0 1 19	115	— ரேட்டும் சேமிப்பும் (சேரிப்பாதை (கொலொனி ரேட்டே))	1 2 34
60	பட்டியகாவதேறன	0 1 22	116	வெலகாவதேறனவத்த	0 2 19
61	பட்டியகாவதேறனவெவ	1 0 17	117	வெலகாவதேறன (ரேட்டேடன் சேமிப்பு)	0 0 12
62	பட்டியகாவதேறன (அமபகஹமுலயாயே எல்லுடன் சேமிப்பு)	0 1 11	118	வெலகாவதேறனவத்த	0 1 39
62½	அமபகஹமுலயாயே எல் (அருவி) (வற்றிய)	0 0 17	120	வெலகாவயாயேவத்த	0 1 13
63	பட்டியகாவதேறன (சேரிப் பாதையுடன் (கொலொனி ரேட்டே) சேமிப்பு)	0 0 7	121	வெலகாவதேறன	35 3 15
64	ஷே (ஷே)	0 0 18	122	— ரேட்டும் சேமிப்பும்	1 0 38
65	கறுப்பையாகேதேறனயாய, வெலகாவதேறன	0 2 22	123	வெலகாவதேறன, வெலகாவதேறன	41 3 19
66	பட்டியகாவதேறன (கிராமச் சங்க பாதையுடன் சேமிப்பு)	0 1 33	124	குப்பாயனகலயாயேதேறன, கற்பையாதேறன	0 3 5
67	— கிராமச் சங்க பாதை	0 1 24	125	வெலகாவதேறன (இஹெலவெல் குளம்) (பாவியா யாமல்விடப்பட)	2 1 35
68	வெலகாவயாயேதேறன (கிராமச் சங்க பாதை யுடன் சேமிப்பு)	0 2 3	126	வெலகாவதேறன	5 2 6
69	வெலகாவயாயேதேறன (சேரிப் பாதையுடன் (கொலொனி ரேட்டே) சேமிப்பு)	0 2 20	127	ஷே	1 1 12
70	வெலகாவயாயேவத்த	0 1 25	128	வெலகாவதேறன (பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டேடன் சேமிப்பு)	0 3 23
71	ஷே	0 1 23	129	— பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டே	3 1 19
72	வெலகாவயாயேதேறன	0 2 5	130	வெலகாவதேறன (பிரசித்த வேலைக் கந்தோர் ரேட்டேடன் சேமிப்பு)	0 3 2
			131	குடாகல்தேறன (அமபகஹமுலயாயே எல்லுடன் சேமிப்பு) (இஹெலவெல் குளத்தின் ஓர் பாகம்)	0 2 23
			132	கோனகறுமுலயாயேதேறன (இஹெலவெல்குளத் தின் ஓர் பாகம்)	0 1 34
			133	கோனகறுமுலயாயேதேறன (இஹெலவெல்குளம்) (பாவியாமல் விடப்பட)	0 2 32

காணீத் துணுடு.	காணியின பெயர்	விசாலம். ஏ று ப.
134	கோனகஹமுலயாயேறேன (இஹலவெல குளம்) (பாவியாமல் விடப்பட.)	1 3 19
135	ஷே ( )	0 2 16
136	போகஹமுலயாயேவத்த (இஹலவெல குளம்) (பாவியாமல் விடப்பட.)	0 1 23
137	போகஹமுலயாயேவத்த	0 1 18
138	கோனகஹமுலேறேன	8 2 31
139	குடாகலேறேன (அம்பகஹமுலயாயே எல் (அருவி) (வறறிய)	9 2 14
140	குடாகலேறேன	1 2 27
141	போகஹமுலயாயேவத்த (அம்பகஹமுலயாயேஎல்)	0 1 20
142	போகஹமுலயாயேவத்த	6 3 10
143	ஷே	0 3 19
144	மடுகலையாயேறேன	1 3 12
145	— கற்பாறை	2 1 12
146	— அடிப்பாதை	0 0 5
147	கோனகஹமுலயாயேறேன	1 2 9
148	ஷே	0 1 37
149	கோனகஹமுலவத்த	1 0 32
150	கோனகஹமுலேறேன	24 1 39
151	தனேறேன (ரோடூடன சேமிப்பு)	0 0 20
152	தனேறேனேவத்த	0 1 10
153	தனேறேனேவத்த (அவருவியுடன் சேமிப்பு)	0 1 2
154	கோனகஹமுலேறேன, ஹிம்புட்டு வெல்கலேறேன (அருவியுடன் சேமிப்பு)	3 1 5
155	வெவத்தேறேன எல், கோனகஹமுல எல் (அருவி) (வறறிய)	0 0 22
156	ஹிம்புட்டு வெல்கல் (பிரசிடத்த தேவலைக் கந்தோர் ரோடூடன சேமிப்பு)	0 0 11
157	ஹிம்புட்டு வெல்கலேவத்த	1 0 3
158	ஹிம்புட்டு வெல்கலேறேன	17 1 39
மொத்தம்		625 0 11 2

மாத்தளை நி. உ. 2—1954

**காணியுரிமை நிர்ணயச் சட்டம்**

காணியுரிமை நிர்ணய விஷய அறிவித்தல்  
நி. 2, 1954 (மாத்தளை)

இதனோடணைத்திருக்கும் அட்டவணியில் விவரித்துள்ள காணிகளில் எதற்கேனும் அதன் எப்பங்குகளேனும் அதில் எச்சேநதைக்கேனும் தமக்கு உரிததண்டென்று 1954 ம ஹி (ஜூன்) ஆனி மாதம் 11 ந திகதி யிலிருந்து மூன்று மாசகாலத்துக்குள் இதனடியிற் கையொப்பமிட்ட வருக்கு\*\* ஒருவரும் அறிவியாமலிருக்குமிடத்து, காணியுரிமை நிர்ணயச் சட்டத்தின் 5 (1) ம பிரிவினாடி அக்காணியை முடிக்குரிய காணியென வெளிப்படுத்தி முடிக்குரிய காணியாக அதன் விஷயத்தில் செய்ய வேண்டியென செய்து முடிக்கப்படுமென்று மேற்சொல்லிய சட்டத்தின் 4 ம பிரிவினாடி இதனால் அறிவித்தல் கொடுக்கப்படுகின்றது

1954 ம ஹி (ஏப்ரல்) சித்திரை மாதம் 3 ந தேதியிலன்று கொழும்பி லுள்ள காணியுரிமை நிர்ணயப் பகுதிக் கந்தோரிற் கொடுக்கப்பட்டது

**பி கே அபயரத்தன,**

காணியுரிமை நிர்ணய உதவி உத்தியோகத்தார்.

\*\*மேற்காணும் அறிவித்தலின்படி வரும உரிததுகளைக்கொண்ட காசித் துணைகளின் இடது கைப்பக்க மேல்முலையில் "நிர்ணய அறிவித்தல் உரிமை" என்ற சொற்களை தெளிவாகவும், விளக்கமாகவும் எழுதவும்.

குறிப்பு—(அ) இக்காணிகளைப் பற்றிய இன்னும் மேலதிகமான விபரம் கொழும்பு (செற்றில்மென ரெபிசர்) காணி நிர்ணய உத்தியோகத்த ரிடமும் அதன் அளவைப்பட்டங்கள் (சாவேயர் டிஜனரல்) நில அளவைக் காரியகாத்தரிடமும் பெற்றுக்கொள்ளலாம்

(b) இக்காணிகளெவற்றிலேனும் உள்ள வழியுரிதது அக்காணிகளுக்குள்ள உரிததாரமென்பதை அறிந்துகொள்க.

(c) இவ்வறிவித்தலோடு அணைத்திருக்கும் அட்ட வணியில் கொல்லப்பட்டிருக்கும் காணிக் துண்டுகளைவிட, விவரித்துள்ள எல்லைக்குள்ளிருக்கும், வேறு காணிக் துண்டுகளைப்பற்றி மேற்கூறிய அறிவித்தலின் கீழ் விசாரணை பண்ணப்பட்டமாத்லா, அவ்வித காணிக் துண்டுகளைக் குறித்து உரிமை சொல்லவும் வேண்டிய தில்லை.

அட்டவணை  
மத்திய மாகாணம், மாத்தளை டிஸ்திரிக், வடக்கு மாத்தளைப் பகுதியைச் சேர்ந்த கந்தப்பல்ல கோறையிலுள்ள வெட்டகொலுவெவ கிராமத்தில் இருக்கும் கீழ்க்காணும் காணிக் துண்டுகள் இக்காணிக் துண்டுகளெல்லாம் கீழ்க்காணும் எல்லைக்குள்ளிருக்கின்றன —

வடக்கு வட மத்திய மாகாணத்திலுள்ள நாரணகலுவெவ கிராமத் தின் எல்லை

கீழ்க்கு வடமத்திய மாகாணத்திலுள்ள தெலடினவெவ கிராமத் தின் எல்லை, டனடுபெனடிருப்ப கிராமத்தின் எல்லை, அருவி (டனடு பெனடிருப்ப கிராமத்தின் எல்லை) டனடுபெனடிருப்ப கிராமத்தின் எல்லை.

தெற்கு கட்டெக்க வெவயினதும் கலவடுவகமயினதும் கிராமங்களின் எல்லைகள், கலவடுவகமயிலிருந்து செல்லும் ரோட்டின் ஓர் பாகம் (கலவடுவகம் கிராமத்தின் எல்லை) ரோட்டின் ஓர் பாகம் (காணிக் துண்டு இல 101) (றம்பவெல கிராமத்தின் எல்லை) றம்பவெல கிராமத்தின் எல்லை

மேற்கு பனகல் கிராமத்தின் எல்லை, வடமத்திய மாகாணத்திலுள்ள இறுதி டொப்போ படம் இல 15 ன எல்லை, வட மத்திய மாகாணத்தி லுள்ள தெமட்டகொலலேகம் கிராமத்தின் எல்லை.

**இலங்கை யளவை கிராமப்படம் இல 382**

காணீத் துணுடு	காணியின பெயர்	விசாலம் ஏ று ப
1	பதனபாலயாய (தேவஹுவ திட்டத்திற்காக)	10 1 11
2	—ரோடும் சேமிப்பும்	0 2 27
3	கற்பாறையும் காடும்	2 1 35
4	ஹீனனிட்டயாய, புஹூலேறேன, பதனபாலு யாய	30 0 29
5	—அருவி (வறறிய)	0 0 15
6	கிறவான எல் (அருவி) (வறறிய)	2 1 35
7	ஹீனனிட்டயாய, புஹூலேறேன	25 3 32
8	ஹீனனிட்டயாயேழகலான (அருவியுடன் சேமிப்பு)	5 3 9
9	—அருவி (வறறிய)	1 0 36
10	—அடிப்பாதை	0 0 1
11	ஹீனனிட்டயாயேழகலான (அருவியுடன் சேமிப்பு)	8 2 13
12	ஹீனனிட்டயாயேழகலான	19 2 36
15	ஷே	8 2 16
16	ஹீனனிட்டயாய, புஹூலேறேன	35 3 11
17	—அடிப்பாதை	0 0 24
18	ஹீனனிட்டயாய, புஹூலேறேன (கிறிவான எல் ஷுடன் சேமிப்பு)	28 1 33
20	—அடிப்பாதை	0 0 29
21	பதனபாலயாய, ஹீனனிட்டயாய (வெல்பாலு எல்ஷுடன் சேமிப்பு)	13 3 30
22	வெல்பாலு எல் (அருவி) (வறறிய)	1 1 25
23	—அடிப்பாதை	0 0 5
24	பதனபாலயாய, ஹீனனிட்டயாய (வெல பாலு எல்ஷுடன் சேமிப்பு)	12 0 13
25	பதனபாலயாய, ஹீனனிட்டயாய (தேவஹுவ திட்டத்திற்காக)	51 2 30
26	—ரோடும் சேமிப்பும்	4 0 22
27	பதனபாலயாய (தேவஹுவ திட்டத்திற்காக)	52 2 23
28	—ரோடும் சேமிப்பும்	0 0 28
29	—ரோடும் சேமிப்பும்	0 3 39
30	பதனபாலயாய (தேவஹுவ திட்டத்திற்காக)	37 2 34
31	—அருவி (வறறிய)	0 1 14
32	பதனபாலயாய (அருவியுடன் சேமிப்பு)	2 3 22
33	—ரோடும் சேமிப்பும்	8 1 23
34	குறட்டியாவ	1 2 1
35	—அருவி (வறறிய)	0 0 24
36	—கற்பாறை	0 2 34
37	குறட்டியாவ (தேவஹுவ திட்டத்திற்காக)	2 1 9
38	—வண்டிப்பாதை (கிராமச்சங்கம்) (தேவஹுவ திட்டத்திற்கு போக்ககடியது)	1 0 3
39	—கற்பாறை (தேவஹுவ திட்டத்திற்காக)	0 2 26
40	—கற்பாறை	0 2 10
41	—ரோடும் சேமிப்பும்	2 1 2
42	ஹீனனிட்டயாய (வெல்பாலு எல்ஷுடன் சேமிப்பு)	0 2 9
43	—கற்பாறை (வெல்பாலு எல்ஷுடன் சேமிப்பு)	0 1 2
44	ஹீனனிட்டயாய (தேவஹுவ திட்டத்தின் குடி ஜன தேவைக்கான சேமிப்பு)	44 3 26
45	—கற்பாறை (துண்டு)	0 3 14
46	—கற்பாறை (துண்டு)	3 0 2
47	—அடிப்பாதை	0 1 13
49	வெலி எல் (அருவி)	0 0 36
50	வெட்டகொலுவாவெவ (குளத்தின் அணைக்கட்டு)	18 1 27

காணித் துண்டு	காணியின் பெயர்.	விசாலம், ஏ. மு. ப.	காணித் துண்டு	காணியின் பெயர்	விசாலம், ஏ. மு. ப.
51	போகஹழலயாய, பதனபாலயாய, ஹீனன பிடயாய, புஹூல்ஹேன, கஹபதவலயாய, ஹீனனகலகாவஹேன (டேவஹூவ திட்டத்தின குடிஹன தேவைக்கு ஒரு பகுதி சேமிக்கப்பட்டிருக்கிறது)	43 4 0 3	83	குறட்டியாவ (டேவஹூவ திட்டத்திற்காக)	5 2 14
52	ஹீனனபிடயாயேமுககலான	1 2 24	84	—ரேட்டும் சேமிப்பு	1 1 24
56	மஹபிரிஸஹேனேமுககலான, ஹீனனகலகாவ முககலான	7 3 39	85	குறட்டியாவ (டேவஹூவ திட்டத்திற்காக)	37 2 27
57	மஹபிரிஸஹேனேமுககலான	2 2 35	86	—அருவி (வறறிய)	0 3 7
58	ஹீனனபிடயாய	10 3 30	87	குறட்டியாவ (அருவியுடன் சேமிப்பு)	5 1 39
59	—கறபாறை	3 0 14	88	ஹீனனபிடயாய (குடிஹன தேவைக்கான சேமிப்பு)	0 1 23
60	பிம்புறுகொடஹேன (அருவியுடன் சேமிப்பு)	2 3 15	89	ஹே ( ஹே )	2 2 4
61	டிகயாய, ஹீனனபிடயாய, பிம்புறுகொடஹேன, பிம்புறுயாயேஹேன, போகஹழலயாயேஹேன	66 3 35	90	ஹே ( ஹே )	2 1 21
62	—வண்டிப்பாதை	1 3 0	91	ஹே ( ஹே )	0 1 20
63	கஹபத எல (அருவி) (வறறிய)	0 1 5	92	ஹே ( ஹே )	1 3 37
64	ஹீனனபிடயாய (டேவஹூவ திட்டத்தினகீழ் குடிஹன தேவைக்கான சேமிப்பு)	0 1 1	93	ஹீனனபிடயாய (டேவஹூவ திட்டத்திற்காக)	34 0 26
65	ஹே ( ஹே )	0 1 14	94	ஹே	0 3 29
66	ஹே ( ஹே )	0 1 13	95	ஹே	0 1 22
67	ஹே ( ஹே )	0 1 37	96	ஹே	1 1 11
68	ஹே ( ஹே )	0 1 29	97	ஹே ..	1 0 27
69	ஹீனனபிடயாய (குடிஹன தேவைக்கான சேமிப்பு)	0 3 13	98	ஹே	0 1 18
70	குறட்டியாவ (அருவியுடன் சேமிப்பு)	4 0 3	99	ஹே	1 3 8
71	குறட்டியாவ (டேவஹூவ திட்டத்திற்காக)	53 2 30	100	ஹீனனபிடயாய (ரேட்டோடன் சேமிப்பு)	0 1 14
72	—ரேட்டும் சேமிப்பு	2 0 38	100½	ஹீனனபிடயாய (பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டோடன் சேமிப்பு)	0 0 16
73	குறட்டியாவ (டேவஹூவ திட்டத்தினகீழ்)	28 2 17	101	கிராமச்சங்க ரேட்டோ (அரைவாசி விசாலம்)	0 0 29
74	குறட்டியாவ (பிரதான வாய்க்காலுடன் சேமிப்பு)	0 1 11	101½	—பிரசித்த வேலைக்கந்தோர் ரேட்டோ (அரைவாசி விசாலம்)	0 0 12
75	—பிரதான நீர்பாசன வாய்க்கால்	0 1 38	102	ஹீனனபிடயாய (டேவஹூவ திட்டத்தின குடிஹன தேவைக்கு ஒரு பகுதி சேமிக்கப்பட்டிருக்கிறது)	1 1 37
76	—ரேட்டும் சேமிப்பு	1 0 35	103	போகஹழலயாய (அருவியுடன் சேமிப்பு)	2 1 20
77	குறட்டியாவ (டேவஹூவ திட்டத்திற்காக)	1 3 13	104	—அருவி (வறறிய)	0 0 25
78	—அருவி (வறறிய)	0 0 7	105	போகஹழலயாய	1 0 1
79	குறட்டியாவ (அருவியுடனும் வாய்க்காலுடனும் ரேட்டோடும் சேமிப்பு)	0 3 11	106	—அருவி (வறறிய)	0 0 7
80	குறட்டியாவ (அருவியுடன் சேமிப்பு)	3 1 38	107	பிம்புறுகொடஹேன (அருவியுடன் சேமிப்பு)	2 1 10
81	—அருவி (வறறிய)	0 1 0			
82	குறட்டியாவ (டேவஹூவ திட்டத்திற்காக)	1 1 11			
				மொத்தம்	1,184 3 22

மாதனை நி உ 3—1954

**அரசாட்சியாரின் தேர்வைக்காகிய காணி விளம்பரங்கள்**

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புதுசிபண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,

1954 ம ௨௭ (மே) வைகாசி 27 ந உ

மாகாண அலுவலர் டிஸ்திரிக் ஏசனரேவின் இலக்கம் J/LLD/530/53 (V)  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் LD 1136/LB

காணியின் விபரம்

1 நுவரெலியா டிஸ்திரிக், வளப்பனை பி கா அ யின் பகுதி, குமபல்கமுவ கிராமத் தலைமைக்காரன பிரிவு, குமபல்கமுவ கிராமத்தில் இருக்கும், வளப்பனைத் தோட்டம் எனப்படும் காணியில் ஏறக்குறைய 1½ ஏக்கர் விசாலமுள்ள ஒரு துண்டு அதன் எல்லைகள் பின்வருமாறு —  
வடக்கு, கிழக்கு ராகலை—கண்டி பொ வே இ ரேட்டோ, தெற்கு பள்ளத்தாக்கும் கே ரீ பெரோரவுக்கு உரித்தான (துணக்கோகொல்ல) காணியும், மேற்கு வளப்பனைத் தோட்டம்

2 நுவரெலியா டிஸ்திரிக், வளப்பனை பி கா அ யின் பகுதி, குமபல்கமுவ கிராமத் தலைமைக்காரன பிரிவு, குமபல்கமுவ கிராமத்தில் இருக்கும் வளப்பனைத் தோட்டம் எனப்படும் காணியில் ஏறக்குறைய 3 ஏ 3 ரூ 2½ விசாலமுள்ள ஒரு துண்டு அதன் எல்லைகள் பின் வருமாறு —

வடக்கு கடவெவ, மகாவெவ தேயிலைத் தோட்டம், கிழக்கு நரகைக்கந்தூர் நெலையலும், யூ ஏ குணமலா, அப்பு சிங்கோ ஆதியோருக்குச் சேர்ந்த மெட்டுக் காணியும், தெற்கு உடவுத்தக்கந்தூர், மேற்கு மகாவெவ தேயிலைத் தோட்டம்,

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டம்  
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பரிசுக் தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும், 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்தற்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி, புதுசி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்.

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,

1954 ம ௨௭ (மே) வைகாசி 31 ந உ

மாகாண ஏசனரேவின் இலக்கம் LA 1072  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 54 D 91

காணியின் விபரம்

யாழ்ப்பாணம் டிஸ்திரிக் தீவுப் பகுதி, காரை நகர் மேற்குக் கிராமத் துண்டின் கொட்டாலைச் சண்டி, மணலிட்டி எனலுங் காணிகளில் பின்வரும் எல்லைக்குட்பட்ட 2½ ஏக்கர் விசாலம் உத்தேசமாகவுள்ள காணியின் பகுதிகள்

வடக்கு கே ஏ செல்லையாபிள்ளை, கே இளையதம்பி சினைத்தூரை, அருணாசலம் வேலுப்பிள்ளை, கே இளையதம்பி சினைத்தூரை, சணமுகம் அருணாசலம், கந்தப்பு சோமசுந்தரம், கந்தையா பாலசிங்கமும் மறுபேரும், சிதம்பரப்பிள்ளை பரம ஆறுமுகம் கந்தப்பு சோமசுந்தரம் எனப்போரின காணிகள்

கிழக்கு கந்தையா பாலசிங்க முத்துக்குமரு பேருக்கு உரிய காணி, தெற்கு கே ஏ செல்லையாபிள்ளை, சங்கரப்பிள்ளை கணபதிப்பிள்ளை, சணமுகம் அருணாசலம், சிதம்பரப்பிள்ளை பரம, ஆறுமுகம் கந்தப்பு சோமசுந்தரம் எனப்போரின காணிகளும், கடலும், மேற்கு காரைநகர் சுற்றுலாத்த தெருவுக்குப் போகும் கிராமச்சங்க ஓழங்கை.

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

LD 3928

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1954 ம மார்ச் 22 ந உ.

மாகாண ஏசனரின் இலக்கம் LL/A 5636 ;  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம்,  
J/ஈ 502/53

காணியின் விபரம்

இரத்தினபுரி டி.லத்திரிக, நவதுன கோறனை, மெடபத்த, நிறிறிகல கிராமத்தில் கடைசிக் கிராமம் படம் இல 36 இல 1 ம இலக்க துண்டின் ஒரு பகுதியாகிய பனாபுறேகேனே அல்லது வினத்தகாவகேன, அது கொல்லகேன முதலிய காணிகளின் ஒரு பகுதி அதன் உரிமையாளர்—

சு A I எலபாத, அலபிறியி வளவல, கொடகாவெல

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி

கொழும்பு,  
1954 ம மார்ச் 4 ந உ.

காணியின் விபரம்

(1) அஹுற டி.யுலவெவ கிராமம் எக்கொட மெடதலெசை துலான, உடியனனாடம் கோறலே குறுலு பலாததர் அனுராதபுரக குறிச்சியில் உள்ள, வண்டியில் பாத்தயென வழங்கப்படும் காணியில் விசாலம் 3 4 பேச்சல பிரதமப்படம் A 108 துண்டு இலக்கம் 4.

(2) அஹுற டி.யுலவெவ கிராமம், எக்கொட மெடத லெசை துலான, உடியன குளம் கோறன குறுல பலாதத, அனுராதபுரக குறிச்சியிலுள்ள அருவி என வளங்கப்படும் காணியின் விசாலம் 2 7 பேச்சல பிரதமப்படம் A 108 துண்டு இலக்கம் 7

(3) அஹுற டி.யுல வெவ கிராமம், எக்கொட மெடத லெசை துலான, உடியனனாடம் கோறலே, குறுலு பலாதத, அனுராதபுரக குறிச்சியிலுள்ள தெரு என வழங்கப்படும் காணியின் விசாலம் 2 9 பேச்சல பிரதமப்படம் A 108 துண்டு இலக்கம் 14

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
5 ம பிரிவினாபடியான பிரகடனம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச் சட்டத்தின் 5 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி புஞ்சி பண்டா புலங்குலம் ஆகிய நான இத்தால் பிரகடனம் செய்கின்றேன்

பீ பி புலங்குலம்,  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி.

கொழும்பு,  
1954 ம மார்ச் (ஏப்ரல்) சித்திரை 29 ந உ.

டி.லத்திரிக ஏசனரின் இலக்கம் LD 7402  
காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் :  
J/54 1/71

காணியின் விபரம்

அம்பாந்தோடைய பிரிவில், மேற குறுவாப்பத்தில் ககாவத்தை கிராமத்தில் வதுமதுகே கொறத்தவ எனலும் காணியிலுள்ள 15 அடி நீளமும் 180 அடி அகலமுமான நிலம் இதன் எல்லைகளாவன —

வடக்கு வதுமதுகே கோறத்தவ,  
கிழக்கு வலையுலைய-பெலியத்தை பிரதான வீதி,  
தெற்கு கல்குறுக்கத்தெனிய,  
மேற்கு சிறியக்கவத்தை

பேராதனை-ரம்பொட ரோட்டில் 12/6—12/7 பாலத்தின் இடையே உள்ள பாகத்தை அகலிப்பதற்காக எனலும் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்னாச சொல்லப்படும் காணியை, அச்சாவது —

பிரதமப்படது இல A 1,507

குறிச்சி காட்பிட்டிய (பாகம்)

துண்டு 2.

காணியின் பெயர் கொயிலேனக்கொடலு, வரிபணம் நீ. 287 (பாகம்) கண்டி ரோட

காணியின் விபரம் ஒரு கட்டிடத்தின் பாகமும், மா, தோடை மரங்கள் உள்ள தோட்டம்

உரித்தாளியின் பெயர் எம் லீ ரேலினிஸ் அப்பு, 297, காட்பிட்டிய

விசாலம் ஏ 0, றா 0, ப 1 9

எடுத்துக்கொள்வதற்கான எத்களுக்குசெய்யும்படி காணி எடுக்கக்கொள்வதைப்பற்றிய சட்டத்தின் (203 ம அதிகாரம்) 5 ம பிரிவினா ஏற்பாடுகளின் பிரகாரம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி எனக்கு கற பனை செய்திருப்பதனால் அக்காணியை ஆட்சி ஒப்புக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார் என்பதை 6 ம பிரிவினாபடி வேண்டிய பிரகாரம் நான இக்கேன கொண்டு பிரசிடத்தமாய விளம்பரஞ்செய்கிறேன்

மேற்குறித்த காணிக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது அவரவருடைய காரியகாராமுலமாய 1954 ம மார்ச் ஜூலை (ஆடி) மாசம் 27 ந தேதியிலன்று காலை 10 மணிக்கு கண்டி கச்சேரியில் என முன்பாக வெளிப்படாத தத்தமக்கு அக்காணியிலுள்ள உடற்கக களினது தன்மையையும் அவருடனதைக்குகாயத்த தாம் சாதிக்கும் உரித்துகளின் தொகையும் விபரங்கையும் சொல்லும்படி இத்தால் அவர்களுக்குத் திற கேட்டுக்கொள்ளப்படுகின்றது

ரேன ரைட,  
கண்டி கச்சேரி, உதவி அரசாட்சி ஏசனரே,  
1954 ம மார்ச் (ஜூன்) ஆனி 1 ந உ. கண்டி

LP 6515/LP/B 3

1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினாபடியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவினா (1) ம உட்பிரிவினா பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிற்குக்கும் காணியின் விபரம் அரசாங்க சங்கமித்த விதயாலய கட்டுமபடி

ஆரம்பப் பட இல திர A 1,555

கிராமம் மடவலமுல்ல, வட்டாரம் திர 9, மினுவகக்கொட

துண்டு 1

காணியின் பெயர் அடுறெலிய வத்த அல்லது கடுறகஹலியட்ட வீட்டு நொ 264 ம 266 வகவல்ல பாதை.

விபரம் 15-20 வருஷம் கொண்ட 22 தெனனை மரம், 5 வருஷம் கொண்ட ஒரு தெனனை, 3 பாகு, 2 வருஷம் கொண்ட 2 தெனனை மரம், 7 வருஷம் ஒரு பாகு மரம், 12 வருஷம் கொண்ட ஒரு ஈரப் பலா மரம், 6 வருஷம் கொண்ட ஒரு பலா, பிலிங், இன்னும் இரண்டு நிரந்தர கட்டுமானங்களும் ஒரு தாப்பையும் கொண்ட ஒரு தெனநாத தோட்டம்

உரித்தாளியின் பெயர் ஜே கமன்பில், அனடு கொட அஹனகம் விசாலம் ஏ 0, றா 1, ப 26 07

துண்டு 2

காணியின் பெயர் —

விபரம் பாதை

உரித்தாளியின் பெயர் டி பிறட் அபேசூரிய இன்னும் நன்னீட் அபேசூரிய, ஹெவலொக ரோட, காலி.

விசாலம் ஏ 0, றா 0, ப 05 49

துண்டு 3.

காணியின் பெயர் நாரனகஹவத்த அல்லது அடுறெலியவட்ட வீட்டு நொ 260, வலவல்ல ரோட, காலி

விபரம் 40-50 வருஷம் கொண்ட பலா, தெனனை, ஒரு நிவந்தர வீடு, ஒரு நிரந்தர கறாஜ, ஒரு மேசனறி கிணறும் காமறையும், ஒரு மேசனறி தாப்பை, இன்னும் நிகரும் தாப்பையும், ஒரு வெட்டு கான கணும்

உரித்தாளியின் பெயர் டி பிறட் அபேசூரிய இன்னும் நன்னீட் அபேசூரிய, ஹெவலொக ரோட, காலி

விசாலம் ஏ 0, றா 3, ப 16 75.

**துணை 4**

காணியின் பெயர் கொலம்பவலவே வட்ட அல்லது கிரிமெடிய வட்ட, வீட்டுநா, 254, 256, 258, 258/1, 258/2, 258/3, வகவல்லபாழை.

விபரம் 40-50 வருஷம் கொண்ட தென்னை, பலா, ஒரு நிரந்தர கடமோனம், 4 நிரந்தரமற்ற கடமோனங்கள், ஒரு மேசனரி கக்கூசு, இரண்டு கிணறு கருங்கல்லும் கலலுடைக்கும் இலத்திரமும்

உரித்தாளியின் பெயர் மீசை பி கே ஜே ஏ த சிவா, 276, வகவல்ல ரோட, காலி, எப் ஏ டி எஸ் விழையுடன், வகவல்ல ரோட, காலி, நாயக்காரவசனா நாகறுவத்த ஆரச்சிகே ஞாவித அபுஜாமி, 258/2, வகவல்ல, காலி

விசாலம் ஏ 1 ரூ 1, ப 33 45

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1954ம் ஆண்டு ஜூலை மாதம் 9 ந தேதி காலை 10 00 மணிக்கு காலி கச்சேரியில் அனுமனாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி கொள்கையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு ஜூலை மாதம் 2 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர் அவரவா உரிமைகளை மாத்திரம் எழுதி அனுப்பப்பட்டுள்ள உருமைகளை அமுத்தமுலம் 1954 ம் ஆண்டு ஜூலை மாதம் 2 ந திகதிக்கு முன்னா அனுப்பப்பட்டவர்களை விசாரணைக்கு எடுக்கப்படும

சீ. வினவாசம்,  
புல்திறிக உதவி அரசாட்சி ஏசனோ

காலி, கச்சேரி,  
1954 ம் ஆண்டு ஜூலை 7 ந உ.

இல LW 3658.

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினாபடியான அறிவித்தல்**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பீ பீ ஏ 285 அறுதவெகம்

**துணை 1**

காணியின் பெயர் குருந்தவத்தை அசெம்மன்ற இலக்கம் 110, ஒரு பகுதி, பண்டாரவளை ரோட்டு பகுதி இலக்கம் 3

விபரம் வேண்டப்படாத திறந்த வெளி நிலத்தில் ஒரு சீமந்தால் கட்டப்பட்ட தண்ணீர் வாய்க்கால்

உரித்தாளியின் பெயர் சி மாரசிகம், பிங்கராவ, பதுளை.

விசாலம் ஏ 0, ரூ 0, ப 06 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட) ஆவணி மாதம் 20 ந திகதி பிற்பகல் 2 30 மணிக்கு பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில்

அவர்களுக்குள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட) ஆவணி மாதம் 13 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

விசாரணையின்றி அத்தாட்சிப்படுத்தக்கூடிய பத்திரங்களும் உறுதி செய்யும் உரித்தின் போல சமாபிக்க வேண்டும்.

ஏ ஐ முகஜீன்,  
உதவி அரசாட்சி ஏசனோ.

பதுளை கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசி 29 ந உ.

இல LW 3711

**1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டம்  
7 ம பிரிவினாபடியான அறிவித்தல்**

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியா எண்ணியிருக்கிறார்கள எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்க காணி எடுத்தற சட்டத்தின் 7 ம பிரிவின (1) ம உபபிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்.

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

சபிளிமென்ற இலக்கம் 16 எவ வி பி 19 கிளிகம்.

**துணை 300.**

காணியின் பெயர் உருளப்பொத்த அராவத்த.

விபரம். 6-8 வருடத்தை 1 பப்பாசி மரமும், 5-6 வருடத்தை 20 தோடை மரம் ஒன்றும், 20 வருடத்தை பலா மரம் ஒன்றும் கொண்ட தோட்டம்.

உரித்தாளியின் பெயர் எல் கே. கரேலில் அபுஜாமி, உருளப்பொத்த, பண்டாரவளை, ஜீ. ஏ. டி. வில்பே, சிங்ககிரி கொட்டல், பண்டாரவளை.

விசாலம் ஏ 0, ரூ 0, ப 11 2

மேற்குறித்த காணிக் கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில அடிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரரமூலமாக 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட) ஆவணி மாதம் 21 ந தேதி காலை 10 மணிக்கு பதுளை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்களின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ருபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ருபற்றி தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1954 ம் ஆண்டு (ஒகஸ்ட) ஆவணி மாதம் 14 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

விசாரணையின்றி உறுதியும் அத்தாட்சிப்படுத்தக்கூடிய பத்திரங்களும் என முன்பு சமாபிக்கவேண்டும்.

ஏ ஐ முகஜீன்,  
உதவி அரசாட்சி ஏசனோ.

பதுளை கச்சேரி,  
1954 ம் ஆண்டு (மே) வைகாசி 29 ந உ.